

# திருவள்ளவர்.

காட்டி

இது,

ச. சோமசுந்தரபாரதியார் M.A., B.L.,  
எழுதிபத.



செந்தமிழ்ப்பிரசாம்—நூ.



மதுரைத்தமிழ்ச்சங்கமுத்திராசாலை,

ம. து. ஸ. ர.

1929

# திருவள்ளுவர்.

இது,

ச. சோமசுந்தரபாரதியர் M.A., B.L.,

எழுதிப்பு,



---

செந்தமிழ்ப்பிரசரம்—ஞ.

---

மதுரைத்தமிழ்ச்சங்கமுத்திராஸாலை,

மதுரை,

1929

# மதிப்புரை.

I

[மஹாமஹோபாத்தியாய]

தாங்கினுத்தியகலாநிதி

ஸ்ரீ உ. வே. சாமிநாதையரவர்கள் எழுதியது.]

சென்னைச்சர்வகலாசாலையார் விரும்பியபடி மது ஸ்ரீமாண் சோம

சுந்தரபாரதியாரவர்கள் M.A., B.L., 1929-ஆம் ஞா  
மார்ச்சம் 11 ஆம் வே

பச்சையப்பன்கலாசாலையில் “திருவள்ளுஞர்”  
என்னும் விஷயத்தைப்

பற்றிப் பேசியதைக்கேட்டு இன்புற்றவர்களுள்  
யா ஆமொருவன்.

குழறபடையாகவும் முன் தூக்குப்பிக் குருஞ்சுவும் பண்ணைக்கால  
வரலாற்றிற்கு மாருகவும் இக்காலத்தில் வழக்கும் திருவள்ளுவருடைய  
சரித்திரப்பகுதிகளுள், கொள்ளத்தக்கவையிலை, தள்ளத்தக்கவையிலை  
யென்பதையும், அவருடைய கல்விப்பெறுமையையும், பழைப்புலவர்கள்  
அவர்திறத்தும் அவர்நாலினிடத்தும் கொண்டிருந்த மதிப்பையும்,

அவர் இன்னதிலேயில் இருந்தாரேன்பதையும் தடை விடைகளை நிகழ்த்தித் தக்க ஆதாரங்களுடன் எடுத்துக்கொட்டிக் கேட்போருடைய மனத்தில் கண்ரூபப் பசியும்படி பேசிபது பராதியரவர்களுக்குள்ள தமிழர்வத்தையும், தமிழ்நூற்பயிற்சியையும், சொல்லாற் றலையும், ஞாபகசக்தியையும் புலப்படுத்திக் கேட்டோரம்மனத்தைக் குளிர்வித்தது, வியப்பையும் விளைவித்தது.

இவ்வரியபிரசங்கம், கேளார்க்கும் பயன்படும்படி பதிப்பிக்கப் பெற்றுப் புத்தகங்களுமாக வெளிவந்ததைக்கண்டு மகிழ்ந்தேன். இப் புத்தகம் தமிழ்ப்பண்டிகர்களுக்கும் அவர்களில் ஆராய்ச்சியாளர்களுக்கும் ஒரு புதுவிருந்தாக இருக்குமென்றென்னுகிறேன்.

திருவேட்மசூங்பேட்டை, }  
சென்னை.  
21—5—1929. }

இங்கனப்,

வே. சாமிநாதையர்.

II

II

[மதுரைத்தமிழ்ச்சங்கத்துச்  
செந்தமிழ்ப்பத்திராதிபரும்,  
கலாசாலைத் தலைமையுபாத்தியாயருமான

ஸ்ரீ உ.. வே. திரு. நாராயணயங்காரவர்கள் எழுதியது.]

யார்

மதுரை தெறுக்கோட்டுவக்கில் ஸ்ரீமத்: எஸ். சோமசுந்தரபாரதி  
M.A., B.T., அவர்கள் திருவள்ளுவர்துவரலாறுபற்றி மதுரையில்  
மதுரைத்தமிழ்ச்சங்கம், வாஸிபகிறிஸ்தவசங்கம்

இவற்றின் ஆதாவில்

ஓ குபந்திபாசம் செய்தார்கள். அப்பொழுது  
அவ்வரலாற்றுள் வழங்

கப்பட்டுவரும் சில பிறழ்ச்சிகளைப்

பலசான்றுகளாலும் யுக்திகளாலும்

ஓருவாறு மாற்றிக்காட்டினார்கள். அதனைப் பலரும்  
அறியும்படி செந்

தமிழில் வெளியிடவேண்டுமென்று நான்  
விரும்பிபதற்கிசைந்து பழைய.

தமிழ்நால்கள்பலவற்றினில் ரும் பலசான்றுகள்காட்டி ஓராய்ச்சியுள்ள  
யாயெழுதி வெளியிட்டார்கள். இன்பு சென்னைச்சகருவகலாசாலையர்  
யிருப்பத்திற்கிசைந்த இவ்வராய்ச்சிக்கு வேண்டியன் மேறும் சில  
கட்டிப் பெருக்கிப் புதுக்கிச் சென்னையில் பாரதியாவர்களே பிரசங்கித்  
தார்கள். அப்பொழுது பல சிறந்தபண்டிதர்களால் நன்குமதிக்கப்பெற்ற  
நதுபற்றியும் புத்தகமாகப் பதிப்பிக்கவேண்டுமென்று பலர் விரும்பியது  
பற்றியும் மதுரைத்தமிழ்ச்சங்கத்தில் இது பதிக்கப்பெற்றிருக்கிறது.

இதனுள், திருவள்ளுவர் கண்டச்சங்ககாலத்துக்கு மிகவும் முற்பட்ட  
வர் என்பதும், அவர் புலைவுப்பினரல்லரென்பதும், பிறவும் பழைய

தமிழ்நால்கள்பலவற்றினின்றும் போதுமான பலகுறிப்புக்கள்காட்டி திறவப்பட்டுள்ளன.

இதற்குமாருகவழக்குக் கதை, வள்ளுவர் என்ற பெயர் ஒன்றே பற்றி அவர்தகைமயறிபாதானாலே நுவன் மயங்கிக்கட்டிய கட்டுக்கதை யென்பதும், அது யாதோரசதாவுமில்லாத வெறும்பேச்செண்பதும், அதைவும் திருவள்ளுவர்மாலை பிறப்பதற்குமுன்னமே வழங்கத்தோடங்கி விட்டதென்பதும் அத்திருவள்ளுவர்மாலையிஸ்கலூள்ள மாழுலனுர்பாட வின் சொற்குறிப்புக்களால் உய்த்துணரக்கூட்டுக்கள்றன. ஆயினும், அவற்றையெல்லாம் நன்குபலப்படுமாறு வெளிப்படையாக்கிக்காட்டியது இவ்வாராய்ச்சியே,

\*\*\*

இவ்வாராய்ச்சியால் பாரதியாரவர்களுடைய தமிழ்நாலுணர்ச்சியும்,

மதிருட்பழும், ஆராய்ச்சிவன்மையும்; புலகைவாய்ந்த தமிழ்நடை யமைப்பும் புலப்படுகின்றன.

பாரதியாரவர்கள் இன்னும் பல

ஆராய்ச்சிகளியற்றித் தமிழுலகுக் குபகரித்துத் தமிழாய்ச்சிக்கு ஒருதக்கோராய்விளங்குவரென்றென்னு

கிண்றேன்.

மதுரைத்தமிழ்ச்சங்கம், மதுரை,

28—5—1929.

திரு.

நாராயணயங்கார்.

### III

[மகிபாலன்பட்டி, தமிழ் - ஆரியப்புலவரான  
திருவாளர்

பண்டிதமணி-மு. கதிரேசுச்சேட்டியாரவர்கள்  
எழுதியது.]

அருங்கலைக்நோதரும் உயர்தாசிதிமன்றத்து  
வழக்கறிஞரும் ஆகிய

திருவாளர் ச. சோமசுந்தரபாரதியார் M.A., B.L.,  
அவர்கள் திருவள்ளு

வரைப்பற்றி அதிதின் ஆராய்ந்து இயற்றிய  
சொற்பொழிவைப் படித்

துப்பார்த்தேன். இவர்களுக்கு இயற்கையின்  
அமைந்துள்ள செங்

தமிழ் உயர்சிறப்பு நடைநலன் இச்சொற்பொழிவினும்  
செவ்வன் அமைங்

துள தென்பது கூறவேண்டியதின்று.

இச்சொற்பொழிவின் ஒவ்வொரு

பகுதியும் நண்மானுமைபுலமுடையார்  
சுவைத்துணர்ந் தின்புறத்தக்க  
விருந்தாக மினிர்கின்றது.

இதன்கண் இவர்கள் வள்ளுவரைப்  
புலைக்குடிப்பிறப்பினரல்லர்-

அரசியல்வீணையில் உள்படுகருமத்தலைவராய்  
முதுக்குடிப்பிறந்துயர்ந்தவர்.

எனக் கண்டதும், சகாமுதன்மொழி திருக்குறளி  
லரிதென ஆய்வும் து

அதனும் காலப்பழமை தேறியதும், கல்லாதார்க்குக்  
கல்விநலங்கு ப்தத்

கங்கத்தாரை எடுத்துக்காட்டிய  
முனிவருளரயைப்பற்றிய ஆராய்ச்சியும்,

‘உப்பக்கநோக்கி’ என்னும் அரும்பொருட்செய்யுட்கு  
உவமீனையும் பொரு

ளையும் இயைத்துக்காட்டிய உனிரங்கலதும் பிறவும்  
மனத்தை வியப்புறச்

செய்து மகிழ்விக்கின்றன.

## இவர்கள்

சங்கப்புலவர்பாடல்கொலோவென ஓயிற்ற வள்ளுவமாலைச்  
செய்யுளோன்றுகொண்டு

இப்பொய்யில்புலவர்வாழ்க்கைப்பேற்றுக்குக்  
கூடலை பிடிஞக்குதல்கூடுங்கொலோவெனின்,  
அறவே பிரமாண

மில்லாதகற்றைநோக்க தீங்குத்து எத்து

கீணவலியுடைத்தென உற்றுநோக்கு  
வார்க்கு அழையுமென்க. சங்கம்வளர்ந்த

தனிப்பெருங்கூடலில் மங்கல

வாழ்க்கை வளம்பெறத்தோன்றிய  
வள்ளுவப்பெரியரை அவர்மாண்பு

நிலையோர்ந்து வளிந்து மயிலைக்கு  
ஈர்த்து சௌன்றூர்வலிநிலையளந்து,

இகல்பொருதழித்து, மீண்டும் நம்  
பாடல்சால்கூடலிற் பண்புறக்கூட

திய பாரதியார்பேருதவி தமிழகத்தாருள்ளத்  
தொளிரும் ஒரு பெரு

மணியாகும்.

வள்ளுவர்வரலாற்று மலர்வனத்தில், அவர்  
வாழ்க்கைச்செய்திக்

ளாகியவனப்புமிக்க நறுமணங்கமழும் மெஸ்விய  
அரும்புமலர்கள்திறைந்த

பயன்றருசிறபூஞ்செடிகளே, அப்புறச்சான்றுகள்  
யாதுமின்றிச் செய்த

தொடர்வழக்காப் ண்ட பலகாலமாக வழங்கிவந்த -  
புலைக்குடிப்பிறப்பு -

மயிலைவாழ்வு — வலேவிங்க் தொடர்பு --  
கூடற்சங்கவென்றி — கால

அனிமை—ஆரியமுதனால்பற்றி அறம்பாடியது -  
என்னும் இன்னே

ரண்ன போய்படுசெய்திகளாம் பயனில்பெருமாங்கள்  
பண்டையுருத்

தெரியவாட்டாது வேருங்றி யடர்ந்திருத்தலைக் கண்ட நம் பாரதியார்,  
செப்பழுற ஆராய்ந்து, தெளிவுரைக்குறும் ஓக்கோடரியால் அவ் வட்ட  
பெருமாங்களை வெட்டி வேற்றக்கொஞ்ச, காண்போர் கண்ணும் மனமும்  
களிப்புறம்வண்ணம் அப் பண்டைப்

பயன்றருமலர்வனத்தைப்புதுக்கிப்

பழமுது நாற் குறிப்புக்களாகிய தெண்ணீர்பாய்ச்சிக்  
செழிப்புறவளர்க்க

முற்பட்டன ரெண்பதே என் கருத்துரையாகும்.


இன்னும் இவர்கள் பொருள்ளூடுபொருந்தும்  
உரைபல விலகுக்

நீநு நிலைபெறும் உயர்புகழிப்பெறுகவென்பது என்  
உளத்தியல் வாழ்த்

தாகும்.

மகிழ்ச்சி பட்டி, }  
9—6—29. }

மு. கதிரேசன்.



## முன் அரை.

தமிழகத்தில் தலைநின்ற

தமிழ்ச்சான்றேர்ப்பல்லரையும்பற்றி அவர் குடிப்பழிப்பான  
பல ஆபாசக்கதைகள் சமீபகாலங்களில் எழுலாயின.  
திருவள்ளுவர், நக்கீர், கம்பர் முதலிய  
பெரியாரையெல்லாம் எளிதில் வேளாப் பார்ப்பன

ஆண்டிகளுக்கு இழிகுலப்பெண்டிரீன் ற மக்களெனச் சிலர் கதைக்கின்றனர். எனிலும்,

இக்கதைப்பவர்து ஸிவவைவிட, அக் கதைகளைச் சிறிதும் தடையின்றியேற்கும் தமிழ்மக்களின் தற்காலங்கிலை வியப்பும் விசனமும் விளைக்கின்றது.

வள்ளுவரைப்பற்றிய கதைகளை ஆண்ற

நாற்சான்றுகொண்டு ஒருவராக நான் சிறிது ஊன்றி விசாரிக்க வானேன். என் ஆராய்ச்சியிற் கிடைத்த சில கருத்துக்களை முதலிற் சில நண்பர் வேண்டுதலின்படி பண்டிதர்சிலர்முன்பு திருச்சிராப்பள்ளி யில் 1925-ம் வருடக்கடைசியில் வெளியிட்டேன். அப்போது அவர்கள் என் கருத்துக்களை ஆதரித்து ஊக்கினார்கள்.

பிறகு, மதுரைத்தமிழ்ச்சங்கம்,

வாலிபகிறிஸ்தவசங்கம் என்பவற் றின் துணையாத்ரவில் மதுரை ஓக்கியகிறிஸ்தவகலாசாலையில் சில உபங்கி யாசங்கள் நிகழ்த்தப்பெற்றன. அவற்றுள் ஒன்று 1926-ம் செல் ஜூன் வரிமீ 25-ல் ரேவரண்டு H. A. பாப்லிதுரையவர்களின் தலைமைக்கீழ்க் கூடிய பெருங்கூட்டத்தில் திருவள்ளுவர்சரிதத்தைப்பற்றி நான் செய்ய நேர்க்கூடுதல் அங்கு அப்போது விழுப்பம் செய்திருந்த சேதுஸமஸ்தான மகாபண்டிதரான

பிரும்மழீ உ. வே. ரா. இராகவையங்காரவர்கள், சொமேசர் முதமொழிவென்பா ஒன்றைச் சட்டி, அதனால் வள்ளுவர் கீழ்க்குலத்தவர் என்னுங் கதை வலிபெற நிற்பதைக் குறிப்பிட்டார்கள். என்னிடமிருந்து தக்கசமாதானங்கொண்டு என்னை ஊக்கும் அவர்களின் ஏன்னேக்கத்துக்கு நான் பண்டிதாவர்களுக்கு என்றிக்கி, அக்கதை அப்பாட்டால் ஶவ்வித ஆதாவையும் பெறுமை எய்யும் அப்பாட்டு அக்கதையின் உண்மையை ஆராய்த்து அங்கீரிக்கும் ஊக்குடையதன்மேன்பதையும் எடுத்துக்காட்டினன். பிறகு பண்டிதாவர்களும் பிறகும் வேறு ஆட்சேபம் ஒன்றுமின்றி என் கருத்துக்களை ஆமோதித்தார்கள். என்ற அங்கு அவ்வுபங்கியாகத்தைக் கேட்டிருந்த தமிழ்ச்சங்கத்துத் தலைமைக்கணக்காவர் பிரும்மழீ திரு. நாராயணங்காரவர்கள் விரும்பியது பின் அக்கருத்துக்களைச் செல்கியில் 24-ம் தொகுதி. 9, 10 பகுதிகளில் எழுதி வெளியிட்டேன்,

vi

சமீபத்தில் சென்னைச் சர்வகலாசாலையார் வேண்டிக்கொண்டபடி இவ்வாண்டில் செங்ற மார்ச்சம்' 11, 12 தேதிகளில் நான் பக்ஷையப்பன் கல்லூரியிற்கெய்த இரண்டு உபங்கியாகங்களில் முதலது திருவள்ளுவரைப்பற்றியதாகும். அப்போது சர்வகலாசாலைப்பிரதிநிதிகள் யாருமே வராவிட்டாலும், மஹாமஹோபாத்தியாய பிரும்மழீ வே. சாமினாதைய ரவர்கள், பண்டிதர் பார்த்து. மு. இராகவையங்காரவர்கள்,

சென்னைச் சர்வ கலாசாலைத் தமிழ்லைக்லி கண்  
பதிப்பாசிரியர் திரு. வையாபுரிப்பின் யவர்கள்,  
மதுரைத் தமிழ்ச்சங்கக்காரியத்தினி திருவாளர் T. C.  
ஸ்ரீநிவாஸமூழிவில் மஹாமஹோபாத்தி யாய ஸ்ரீயவர்கள்  
பலர் கேட்டு உடன் பாடுகூறி என்னை ஊக்கினார்கள்.  
உபநியாசமூழிவில் மஹாமஹோபாத்தி யாய ஸ்ரீயவர்கள்  
என்னை ஆசீர்வதித்து அங்போடு ஆதாவுக்குறினார்கள்.

நான் மதுரைக்குத் திரும்பிவந்தபிறகு  
தமிழ்டம் மஹாமஹோபாத்தியாய்யவர்கள்  
திருவள்ளுவரைப்பற்றிய என் ஆராய்ச்சியைப்  
பாராட்டியதோடு அதனைப் புத்தகமாக வெளியிடவது  
நலமென்று அபிப் பிராயப்பட்டதாகவும் சங்கக்காரியத்தினி  
ஸ்ரீ T. C. ஸ்ரீநிவாஸமூழிவித்ததோடு, தம் அதைத்  
தமிழ்ச்சங்கப்பிரசர மாகவே  
வெளியிடவிரும்புவதாயும் சொன்னார்கள்.  
அவர்கள் விரும்பி யாங்கு இது  
செந்தமிழ்ப்பிரசரமாக வெளிவருகிறது.

நான் எதிர்பாராதவண்ணம் என்னை ஊக்கிய  
பெரியார்களுக்கும், என்கட்டிரைக்கு மதிப்புரை  
தந்துதவிய புலவர்களும், இக்கட்டிரை வெளியிட்டை  
விரும்பி மேற்கொண்ட தமிழ்ச்சங்கக்காரியத்தினியவர்

கட்கும் நான் என்றும் கடப்பாடுடையேன்.

என் கருத்துக்கள் துணிந்தழுடிபுகளன்று  
கொள்ளவேண்டா. வழங்கும் பல  
கற்பனைக்கதைகளையும் நம்பி துவற்றை அப்படியே  
பரப்பிவரும் சூனத்தைச் சிறிது மறந்து,  
“எப்பொருள் யார்யார் வாய்க் கேட்டிலும் அப்பொருள்  
— மெய்ப்பொருள் காண்பது அறிவு” எனும்  
பொய்யில்புவீவர் பொருளுறையைக்  
கையாத் தமிழ்மாணுக்கரை என்கட்டுவை எனித்தளவும்  
தூண்டுதற்கு உதவுமாயின், அனைத்தளவு என்  
திருமூயற்சிக்குப் போதியகட்டமாறு பெற்றவனுவேன்.

மதுரை,

25—5—1920.

ச. சோமசுந்தரபாதி:

१  
\*திருவள்ளுவர்.

**— இட்டு —**

சங்கப்புலவர்சரிதங்களுள் ஒன்றுமே சரியாகத்  
தெரிந்தபடில்லை. நீண்ட இடைக்கால இருளால்  
விழுங்கப்பட்ட இலக்கியங்கள் பலவாக வேண்டும்.  
சிதிலமான பழைய சுவடிகளைத் தெடியெடுத்துச் சென்ற  
சிலவருடங்களாக அச்சியற்றிவளிப்படுத்திவரும் சில  
பேருபகாரிகளின் அரியமுயற்சியாற் கிடைத்துவதனால் சில  
சக்க இலக்கியங்கள் தவிரப் பழும் பண்டைத்  
தமிழகச்செய்திதெரிவிக்கும் தக்காதனங்கள்  
வேறுகிடையா. கிடைக்கும் சில சங்கநூல்களிலும்  
சங்கப்புலவர்சரிதம்பற்றிய குறிப்புக் கள் காண்பது  
அரிது. இந்தநிலையில், திறுவன்றுவரைப்பற்றிய சரிதக்  
குறிப்புக்களைத் தெளிந்து தூணிதல் எனிதன்ற.  
எனினும், சங்கநூல் களிலும் பழைய பாட்டுக்களிலும்  
கிடைக்கும் சில குறிப்புக்கள் வள்ளு வர்சரிதமுழுதையும்  
திரட்டித்தாவேனும், தற்காலத் தமிழ்லகீல்  
வழங்கிவரும் அவர்க்கைதாயின் உண்மையை  
ஆராய்வதற்கு ஒருவாறு உதவுகின்றன. அவையிற்றை  
உற்றுநோக்குங்கால், பிரஸ்தாபக்கைத் தகளில் நம்பிக்கை  
நவீவடையக் காண்போம்.

வள்ளுவரின் காலம், ஊர், சூழப்பிறப்பு, சமயம்  
முதலியவற்றைப் பலரும் பலபடியாகப்

பேசிவருகின்றனர். இவைபற்றிய தற்காலப் பிரஸ்தாபங்களுக்கு உள்ள ஆதாவுகளைச் சிறிது விசாரிப்போம்.

கடைச்சங்கத்தின் கடைக்காலத்திற்  
 சங்கப்புலவர் இறமாப்பை  
 யடக்கின அவதாரபுருடர் வள்ளுவர் என்பார் பலர்.  
 இறவாப்புக்குழடைய தம் குறஹூலைக் கடைச்சங்கத்தில்  
 அரங்கேற்றவந்த வள்ளுவரைப் புறக்கணித்து,  
 அவர்தம் அனியறாலையும் அவமதித்த சங்கத்தாரை  
 வள்ளுவர் தம் தெப்பிகத்தன்மையாற்  
 பொற்றுமரைக்குளத்தில் வீழ்த்தி அலமாச்சப்ததாயும்,  
 புலவர்கள் வள்ளுவரையும் அவர் தம் குறஹூலையும்  
 புனைந்துபாட்ட தம்முடினர் இரங்குபெற்றதாயும்,  
 குறப்புக்குழின் பிறப்பே சங்கப்புக்குழின்  
 இறப்பாகமுடிந்ததென்றும் கணதப்பார்பலர்

\*இது, சென்னைச் சுருவலாஸ்டிலீயர் வேண்டியங்கு எளிது 1920-ம் ஆண்டும் 11. பக்ஷத்தின் கலாசாலையில் நடந்த உபயோக

புலைமைரத்தக்கலப்புடைய பார்ப்

பான் ஒருவனுக்கும் புலைப்பிறப்பும்  
பார்ப்பனவளர்ப்புமூள்ள கீழ்மகன்

ஒருத்திக்கும் பிறந்த சிறூர் எழுவருள், கடைமகவே  
வள்ளுவரென்றும், குறிசொல்லுபவரும் பறையருக்குப்  
புரோஹிதருமான வள்ளுவவருப் பினரால்  
வளர்க்கப்பெற்றமையின் வள்ளுவரென்பது  
இவருக்குக்

காரணப்பெயராயிற்றென்றும், இவர்  
மயிலாப்பூர்வனிகளுன் ஏலேல  
சிங்கனால் வறுமைவருத்தங்கள் கீக்கப்பெற்று  
வாசகியென்றும்

வேளாண்மகளை மனந்து வாழ்ந்து மது  
ரைச்சங்கவீறழித்துப் பேறு  
பெற்றுரென்றும் தற்காலக் கதைகள் கேட்கின்றோம்.  
இவற்றுள்ளன் ஒன்றுக்கேனும் பழநாலாதாவு  
இருப்பதாகத் தெரியவில்லை. கிடைக் குஞ் கில  
பண்ணைக் குறிப்புக்களும் இக்கதைகளின்  
பொய்ம்மைகுறிக்கக் காண்கின்றோம்.

முதலில், வள்ளுவர் முன்றுஞ்சங்கத்தை  
முற்றுவித்தவரலாற்றின் உண்மையைச் சிறிது துருவி  
யாராய்வோம். குறட்சவடிகளிற் காணப் படும்

திருவள்ளுவமாலை எனும் புனைந்துரைப்பாட்டுக்களை  
அடிப்படை யாகக்கொண்டு இக்கதை நடக்கின்றது.  
வள்ளுவமாலை உள்ளபடி கடைச்சங்கப்புலவராற்  
பாடப்பட்டதுதானு ? என்ற வினா நிற்க ;  
அப்புலவர்பாக்களே வள்ளுவமாலையெனக்கொள்ளி னும்,  
சங்கப்புலவர் வள்ளுவரை அவமதித்து அவரால்  
வீறடக்கப்பட்டதற்கேனும், அவர் தம்  
இறவாக்குற்றனால் அப்புலவர்முன்  
அரங்கேற்றப்பட்டதற்கேனும் ஆன்ற சான்று ஏதும்  
அவ்வள்ளுவமாலைப்பாக்கள் சுட்டக் காண்கின் றிலம்.  
கடைச்சங்கப்புலவராற் பாராட்டிச்

சேமித்து வைக்கப்பட்ட நூற்றிரட்டுக்களுள்  
அப்புலவர்களீர் புனைந்து ரைத்த பாக்கள் காணப்  
படுகின்றன. கடைச்சங்கத்தார் நூற்றிரட்டுக்களில்  
திருக்குறளும் ஒன்றைப்பது தமிழர் யாவருக்கும்  
ஒப்பழுதுவதாகும். அத்திரட்டு நூல்களுள்ளும்  
வள்ளுவர்நூல் தலைசிறந்ததென்பதற்கு இடைநெடுங்  
காலம் பிற பலநூலும் வழக்கிழங்கொழியவும், என்றும்  
பிரபலநூலாகக் குறள் நின்ற நிலையிடை போதிய  
காண்கிறும். எம் அறிந்த சங்கத் திரட்டுநூல்களாவன :  
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினேண்டு

கிழ்க்கணக்கு முதலியன ஆம். இவைபனைத் தும்  
கடைச்சங்கப்புலவ ரியற்றியனம், அவர்க்கு முற்பட்ட  
புலவர் இயற்றியவற்றுள், ஒழிந்து

3

வைக்கத்தக்க சிறப்புடையனவாகக் கடைச்சங்கத்தாரும்  
பிறரும் கண்டு திரட்டியனவுமாக முடியும்.

இத்திரட்டிநூல்களுள், தகவுமிகவுடைய  
திருக்குறளின்பெருமைநோக்கிச் சங்கப்புலவரனைவரும்

இதனைப் புனைந்துபாடியிருக்கலாம். அன்றி,  
வேறுசிலநூல்களுக்கும் இவ்வாறே அவரனைவரும்  
சிறப்புக்கவிகள் தந்திருப்பின் அங்நூல்கள் வழக்கிழங்க  
காலத்தே சிறப்புப்பாயிரச்செய்யுட்கள்

இறப்பின்வாய்ப்பட்டும் இருக்கலாம்.

குன்றுவழக்குடைக்குறளொடு அதன்  
புகழ்மாலைப்பாக்களும் நின்று நிலவிவந்திருக்கலாம்.

இதனுண்மை எப்படியாயினும், திரு வள்ளுவமாலையில்  
வள்ளுவர் கடைச்சங்கத்தின் கடைக்காலத்திற் சங்கத் தை  
வீறழித்த கதை சுட்டுக் குறிப்பு ஒன்றே னும் இல்லை.

கடைச்சங்கக் கடைநாளிற் ரேன்றித் தம்  
குறனூல் அரங்கேற் றதவினிடையே வள்ளுவர்  
மதுரைச்சங்கத்தை அழித்த கதை மெய்யா மேல்,

புலவர் சங்கமிருக்குத் தீயற்றிய பழம்பவனுவல்களிற்  
குறளடிகள் குறிக்கப்படக் காரணமில்லை.

மூன்றாஞ்சங்கப்புலவர் நூல்களிலேயே சுட்டப்படமுடியாத  
பின்வந்த திருக்குற எருங்தொடர்கள், அச்சங்  
கத்தாருக்குப் பலதூற்றுண்டுகளுக்கு முன் எழுந்து  
அவராற் பாராட்டிச் சேமித்துப் பாதுகாக்கப்பட்ட  
பழங்தொகைப்பனுவல்களிற் சுட்டப்படு  
மாறிலிலையென்பது ஒருதலை. ஆனால் மதுரைச் சங்கச்  
சதூர் நூல்கள் பலவற்றுள்ளும், அவர் போற்றுதற்கான  
அவருக்கு முற்பட்ட மிகப் பழைய  
தமிழ்த்திரட்டுநூல்களுள்ளும் வள்ளுவரும்  
அவராறு நூலும் பலவேறிடங்களிலும் பாராட்டப்பட நாம்  
காணுக்கால், வள்ளுவரை அப் படிப் பாராட்டி  
யெடுத்தாரும் பாவலருக்கு அவர் சமகாலத்தவராதல்  
வேண்டிவதொன்று; அன்றேல் மு  
ன்னோதல்வேண்டிவதொன்று; இஃதன்றிக்காலத்தாற் பி  
ந்திபவராகக்கருதற் கிடமில்லையன்னாரோ! தமக்கு முற்பட்ட  
இடைச்சங்கச்சைய்யுளும் பிறவுஞ் சேர்த்துக்  
கடைச்சங்கத் தார் திரட்டிய கலித்தொகை புறநானுறுது  
முதலிய பழைப் நூல்களிலும் குறளை மதிப்புடன்  
எடுத்தாளக்காண்கின்றோம். குறளடிகள் இவ்வாறு  
கடைச்சங்கப்புலவராலும் அவர்க்குமுற்பட்டபுலவராலும்

எடுத்தாளப் பட்டதுமட்டுமில்லை; குறள்வாக்கிபங்கள்  
அறத்தெப்பக்கூற்றூயும் வன் ஞவர்

மெய்த்தெப்பப்புலவராயும் அவர் பலராலும்  
வாயாரவாழ்த்தப்பட விட காணும்நாம்,  
வன் ஞவர் அவர்க்குச் சமகாலத்தவரென் ருகோள் ஞநலி ~

4

நும் அவர்க்கு முற்பட்டவராகக் கருதலே  
சால்புடைத்தாம். புலவரைவ

ரும் தம் காலத்தவரால் தலைவின்ற தேவநாவலராய்  
மதிக்கப்படும் வழக்

கம்யாண்டும் இல்லை. பெரும்பாலும் சமகாலத்தவரால்  
அவமதிப்பும் தா

மியற்றியநூலின் மெய்ப்பெருமைவலியாற்  
பிற்காலத்தவரால் மேம்பாடும்

அடைவதே புலவருலகியல்பு. தெய்வப் பாவலராக  
வள்ளுவரைச்

சங்கப் பழம்புலவர்கள் கூறுவதால், அவர்தமக்கு  
வள்ளுவர் நீண்ட

காலத்துக்கு முற்பட்டவராகவும், அவரறநூலின்  
இறவாச்சிறப்பு அங்கே

கரிக்கப்படுதற்குப் போதிய அவங்கம்  
அக்குறளுக்கும் அதனடிகளைப்

பாராட்டி எடுத்தாரும் சங்கப்பறுவல்களுக்கும்  
இடையே ஏற்பட்டிருக்க

மும் வேண்டும். இது சம்பந்தமாய்த்  
திருக்குறளாடிகளைச்சிங்திக்கச்.

செய்யும் சில சங்கசெய்யுட்டொடர்களை ஈண்டுக்  
குறிப்போம்:—

1. இடுக்கண்கால் கொன்றிட வீழு  
மடித்துன்றும்  
நல்லா விலாத குடி.. (1030)

தூங்குசிறை வாவலுறை தொன்மரங்க ளெண்ண  
ஓங்குகுல ஸநபவத ஹுட்பிறந்த வீரர்  
தாங்கல்கட னுகுந்தலை சாய்க்கவரு தீச்சொல்  
நீங்கல்மட வார்கட னெண்றெழுந்து போந்தான்.  
(சீந்தா-காந்தநுவ-6)

2. வேட்ட பொழுதி னவையனவ  
போனுமே

தோட்டார் கதுப்பினு டோள். (1105)

வேட்டார்க்கு வேட்டனவே போன்றினிய

வேப்பெண்டேட்

முட்டார் சிலைதலாட் புல்லா தொழிலேனே.

(சிந்தா-துண-192)

3. கடலன்ன காம முழங்கு மடலேறுப்  
பெண்ணிற் பெருந்தக்க தில். (1137)

எண்ணில் காம மெரிப்பினு மேற்சௌப்  
பெண்ணின் மிக்கது பெண்ணல தில்லையே.

(சிந்தா-துண-148)

4. கற்றத்ததக கையால் விளித்தற்று  
லாற்றுவார்க்  
காற்றுதா ரின்ன செயில். (894)

5

யான்டுச்சென் றியான்டு முளராகார் வெந்து  
ப்பின்

வெந்து செறப்பட்டவர்

(895)

வெந்தோடு மாறுகோடல் விளிகுற்றுர் தொழிலதாகும்.

(சிந்தா-துண-239)

5. ஆக்கங் கருதி முதலிலிழக்கும் செய்வினை

(463)

வாணிக மொன்றுங் தேற்றும் முதலோடுக் கேடு  
வந்தால்

ஊனிகங் தூட்டப் பட்ட ஆதிய வொழுக்கை னெஞ்சத்  
தேனிகங் திலேச நோக்கி இருமுதல் கெடாமை  
கொள்வார்

சேணிகங் துய்யப் போனின் செறிதொடி யொழிய  
வென்றார்.

(சிந்தா-காந்தந-278)

6. இல்லானோ யஞ்சவா னஞ்சமற் றெஞ்சான்று  
நல்லார்க்கு நல்ல சேயல்.

(905)

இல்லானோ யஞ்சி யிருந்தின்முகங் கொன்ற நெஞ்சிற்  
புல்லாளங்க.

(சிந்தா-மன்யகளிலம்பகம், சேய்-217)

7. உலகங் தழீஇய தொட்டப் மலர்தலும்  
கும்பஞ் மில்ல தறிவு.

(425)

நோட்டுப்பூப் போல மலர்ந்துபிற் கூம்பாது  
வேட்டதே வேட்டதா நட்பாட்சி—தோட்ட  
கயப்பூப் போன் முன்மலர்ந்து பிற்கூம்புவரா

நயப்பாரு நட்பாரு மில்.

(நாலடி-நட்பாராய்தல்-5)

8. ஒருஞ சொழுஙள்போற் செல்லும்  
சேட்சென்றூர்

வருங்கள்வைத் தெக்குபவர்க்கு.

(1269)

பெறினென்னும் பெற்றக்கா வெண்ணு  
முறினென்னும்

உள்ள முடைந்துக்கக் கால்.

(1270)

6

ஷட்டற்கட் சென்றேன்மற் ரேழி யதுமறந்து  
கூட்டற்கட் சென்றதென் னெஞ்ச.

(1284)

புலப்பேண்யான் என்பேள்மன் அந்திலையே அவற்காணிற்  
கலப்பேண் என்னுமிக் கையறு நெஞ்சே.

ஆடுவேண் என்பேள்மன் அந்திலையே அவற்காணிற்  
குடுவேண் என்னுமிக் கொள்கையி வெஞ்சே.

துனிப்பேண்யான் என்பேண்மன் அந்திலையே  
அவற்காணில்

தனித்தே தாழும் இத்தனி நெஞ்சே.

எனவாங்கு

பிறைபுரை பேர்துதால் தாமெண்ணி யவைபெல்லாம்  
துறைபோத வொல்லுமோ தூவாகா தாங்கே  
அறைபோகு நெஞ்சடை யார்க்கு.

(கலி-67)

9. துஞ்சங்காற் ரேண்மேல் ராகி  
விழிக்குங்கால்  
நெஞ்சத்த ராவர் விரைந்து.

(1218) ஒ ஒ கடலே,

தெற்றெனக் கண்ணுவர்வோ தோன்ற இமைபெழுத்து

பற்றுவென் என்றிபான் விழிக்குங்கால் மற்றுமென்  
நெஞ்சுசத்துள் னோடி யொளித்தாக்கை தூஞ்சானோய்  
செய்யு மறனி வவன்.

(கலி-144.)

10. காமமும் நானு முயிர்காவாத்  
தூங்குமென்  
நேனு உடம்பி ணகத்து.

(1163)

7

11. காம முழங்கு வருந்தினார்க் கேம  
மடல்ல தில்லை வலி.

நலிதருங் காமமுங் கெளவையு மென்றில்  
வலிதின் உயிர்காவாத் தூங்கியாங் கென்றீன  
நலியும் விழுயம் இரண்டு.

காமக் கடும்பகையிற் ரேண்றினேற் கேம  
மெழுவி அத லீத்தவிம் மா.

12. அறிவினு குகுவ தண்டோ பிரிதினேய்  
தங்கோய்போற் போற்றுக் கடை.

(315)

சான்றவர் வாழியோ சான்றவர் என்னும்  
பிறர்நோயும் தங்கோய்போற் போற்றி அறனறிதல்  
சான்றவர்க் கெல்லாம் கடனு விவ்விருந்த  
சான்றீர் உமக்கொன் றறிவுறுப்பென்.

(கலி-139)

13. சூடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்  
வடிவன்று வேந்தன் ரேழுவில்.

(549)

சூடிபுறங் காத்தோம்புஞ் செங்கோலான் வியன்றுளை  
வடிவழி விடுவழிச் சென்றுங்கு அவர்  
தொடுவழித் தொடுவழி ஸிங்கின்றுற் பசப்பே.

(கலி-130)

14. தன்னெஞ் சுறிவது பொய்பற்க  
பெய்த்தயின்

தன்னெஞ்சுகே தன்னைச் சுடும்.

(263)

வெஞ்சறிந்த கொடியவை மறைப்பினும் மறையாவர்  
உஞ்சத்திற் குறுகிய கரியில்லை யாகலின்.

(கலி. நேய்தல்-8)

15. களித்தறியே னேச்பது கைவிடுக உஞ்சத்  
தூரனித்தத்தூர் மாங்கே மினும்.

(928)

(1131)

(கலி-142)

(கலி-139)

8

...      ...      ...      கரமம்

மறையிறந்து மன்றுபடும். (1  
138)

தோழினால்,  
காணுமை யுண்ட கருங்கள்ளோ மெய்க்கா  
நானுது செய்து நடுங்க வுரைத்தாங்குக்  
காந்ததூஉங் கையெழுதி கோட்பட்டாங் கண்டாய்.  
(கலி. மூலிலை-சேய்-15)

16. நாடாரது நட்டவிற் கேடில்லை நட்டபின்  
வீடில்லை நட்பாள் பவர்க்கு. (791)

நாடி நட்பி னல்லது  
நட்டு நாடார்தம் மொட்டியோர் திறத்தே.

(நற்றினை-32)

17. பெயக்கண்டு நஞ்சன் டமைவர் நயந்தக்க  
நாகவிகம் வேண்டு பவர்.

(580)

முந்தை யிருந்து நட்டேர் கொடுப்பின்  
நஞ்ச முண்பர் நனிநா கரிகர்.

(நற்றினை)

18. நீளின் றமையா துலகெணின் யர்யார்க்கும்  
வானின் றமையா தொழுக்கு.

(26)

நீரின் ரமையா உலகம் போலத்  
தம்மின் ரமையா நங்கயங் தருளி.

(நற்றினங்-1)

19. சிறப்பினும் செல்வமு மீது மறத்தினாலும்  
காக்க மேவனே உயிர்க்கு.

(31)

அறத்தான் வருவதே யின்பும் மற  
நெல்லாம்  
புறத்த புகழு பில.

(39)

சிறப்புடை மாயிற் பொருளும் இன்பமும்  
அறத்து வழிப்படேம் தோற்றம் பேர்க்,

(புறந்தி-31)

• 9

20. பொதுநோக்கங் வேந்தன் வரிசையா  
நேக்கின்.

அதுநோக்கி வாழ்வார் பலர்.

(528) வரிசை யறிதலே வரிதே பெரிதும்  
ஈத லெளிதே மாவண் டோன்றல்  
அதுஏற் கறிந்தனை யாயிற்  
பொதுநோக் கொழுமிமதி புலவர் மாட்டிட.

21. நட்டார்க்கு நல்ல செயலின் விளைந்ததே  
ஒட்டாரை ஒட்டிக் கொள்ள.

(679) நட்டார்க்கு நல்ல செயலினி தூ எத்து லீன பும்  
ஒட்டாரை பொட்டிக் கொள்ளலதனின் முன்னினிதை.

(இளையவெநாற்பது-18)

22. பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கு மற்று  
நிலையாகை காணப் படும்.

(349) அற்றது பற்றெனி ஒற்றது வீடு.

(திருவாய்மோழி-1-2-5)

23. ஆரா வியற்கையவாங்பிப்பி னங்கிலையே  
போ வியற்கை தரும்.

(370) சென்றுங் கின்பத் துன்பங்கள் செற்றுக் களைந்து  
புச்சயற்றுல் அன்றே அப்போ நேலி டதுவே வீடு  
வீடாமே.

(திருவாய்மோழி. 8-8-6)

24. அங்கணத்து ஞக்க வமிழ்தற்று.

(720) ஊத்தைக்குழியில் மூதம் பாய்வதேபால்.

(பேரியாழிவார்த்திருமோழி-4-6-9)

25.

ஒருமையு எருமைபோ கீங்தடக்க வாற்றின். (126)

நூற்றுமையு ளாண்மேபொ ஹுள்ளோங் தட்டக்கி.

(திருமந்திரம்-முதற்றந்திரம்-21.)

26. நாடோறு நாடி முறைசெய்யா மக்ஞவன்  
நாடோறு நாடி கெடும்,

(558)

• ७

10-

நாடோறு மக்ஞவ னுட்டிற் ரவனெறி  
நாடோறு நாடி யவனெறி நாடானேல்  
நாடோறு நாடி கெடுமுட னன்னுமால்  
நாடோறஞ் செல்வ நூபதி குண்றுமே.

(திருமந்திரம்-இராசதோடம்-2.)

27. சார்புணர்க்கு சார்பு கெட்டழழுகின்  
மற்றழித்துச்

சார்தரா சார்தரு நேய்,

(359) சார்புணர்க்கு சார்பு கெட்டழழுகின் என்றமையால்  
- சார்புணர்வு தானே தியானமுமாம்—சார்பு  
கெட்டழழுகி னல்ல சமாதியுமாக் கேதப்  
படவருவ தில்லைகினைப் பற்று,

28. தலைப்பட்டார் தீர்த் துறங்கார் மயங்கி  
வலைப்பட்டார் மற்றை யவர்.

(348)

தலைப்பட்டார் தீர்த் துறங்கார் மயங்கி  
வலைப்பட்டார் மற்றையவ ரென்று—ஒலைத்தமிழின்  
தெய்வப் புலமைத் திருவள்ளுவ ரூரத்த  
மெய்க்கொவத்த சொல்லை விரும்பாமல்.

(முராபதிசீவாகாரியர் நேஞ்செலோது)

29. .... .... .... அவர்சென்ற  
நாளெண்ணித் தேய்ந்த ஸிரல்,

(1261)

ஒவை ணிஞ்சி ரீணகர் வளைப்பி  
ஒன்றூற்று கெட்டஞ்சுவர் ஈள்பல வெழுதிக்  
செவ்விரல் சிவந்த வல்வரிக் குடைச்சு  
லணாங்கெழி ஸிறைவயர்,

(பதிற்குப்பத்து-68.)

30. பிரச்கண்ண குற்பகற் செய்யிற்  
நழக்கின்னு

இற்பகற் ரூம் வரும்.

(319)

11

முற்பகற் செய்தான் பிறன்கேடு தண்கேடு  
இற்பகற் காண்குறுஉம் பெற்றிகாண்.

(சிலப். வந்தீனமாலை. வரி-3, 4)

31. தெய்வம் தொழு அள் கொழுநற்  
கௌழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும்  
மழை. (55)

தெய்வம் தொழு அள் கொழுநற் கௌழுவாளைத்  
தெய்வம் தொழுதைக்கமை திண்ணமால்—தெய்வமாய்  
மண்ணக மாதர்க் கணியாய் கண்ணகி  
விண்ணகமா தர்க்கு விருந்து.

(சிலப். கட்டுரைகாதை)

தெய்வம் தொழு அள் கொழுநற் கௌழுதெழுவாள்  
பெய்யெனப் பெய்யும் பெருமழை யென்றவப்  
பொய்யில் புலவன் பொருளுரை தோய்

(மணிமேகலை; காதை 22-வரி-59-61)

32. எங்கன்றி கொன்றுர்க்கும் உய்வுண்டா

முய்வில்லை

செய்ந்தன்றி கொன்ற மகற்கு.

(110)

நிலம்புடை பெயர்வ தாயினு மொருவன்  
செய்தி கொன்றேர்க் குய்தி யில்லென  
அறம்பாடிற்றே யாயினழு கணவ.

(புறம்-34)

இன்னும் இத்தகைய மேற்கொள்வாக்கியங்கள்  
பல எடுத்துக் காட்டலாமாயினும் ஈங்கு இவை  
போதியவாம். இவ்வாறு உரையொடு பொருளும்  
உறமும் பலவிடங்களையும் காட்டுமிடத்துக்  
குறளாசிரியர் அவற்றைப் பிறநால்களினின்றும்  
இரவல்கொண்டிருக்கலாகாதோ எனின்,  
இவ்வாக்கியங்களின் பெருஞ்சூக்கும் நடைப்போக்கும்  
உற்று நோக்குவர்க்குக் குறளே பிறநாலுடையாருக்கு  
மேற்கொள்ளதல் வெள் விடைமலையாம். அங்றியும்,  
சாத்தனார் மணிமேகலையிலும், ஆலத்தனார்  
கூழார் புறப்பாட்டிலும் குறளைப் பாராட்டிப்பாடக்  
கண்டிவைத்தும், குற

ளாசிரியர் பிறநூலினின்று இரவுல்கொண்டாரெனக்  
 கூறுதல் சிறிதும் பொருந்தாக்குற்றும். எனவே  
 சங்கப்புலவர்பலராதும் எடுத்தாளப்படும் குறள்.  
 அவர்தமக்குக் காலத்தான் முந்தியதாதல் ஒருதலை.  
 அன்றியும், கடைச்சங்கப்புலவரான சாத்தனீர்  
 'பொய்யில்புலவன்பொருநூலை'யென வும் ஆலத்தூர்க்கிழார்  
 'அறம்பாடித்தே'எனவும் குறளோடும் அதனுசிரியரை யும்  
 போற்றிப்பேணக்காறனும்நாம்,இப்பழம்புலவராற் குறள்  
 மெய்ம்மறை பெனவும்,அதனுசிரியர்பொய்யா  
 அறக்கடலுள்ளனவும்பாராட்டப்படுதற்கு வள்ளுவரின்  
 மெய்ப்பெருவும் அப்புலவருக்கு  
 வெசூநீண்டகாலத்துக்கு முன்னே  
 சிலைபேறுடைந்திருக்கவேண்டுமென்பதை எனிதிற்  
 ரெளியலாகும். நமக்குக் கிடைக்கும்  
 சங்கநூல்களைல்லாம் கடைச்சங்கப்புலவராலேயே  
 இயற்றப்பட்டன எனக் கொள்ளத்தும் இல்லை. சில  
 புறப்பாட்டுக்களும் கலிகளும்  
 இடைச்சங்கப்புலவராலேதும் எனித்தாலும்  
 கடைச்சங்கத்துக்கு முற்பட்ட புலவராலேதும்  
 ஆக்கப்பட்டிருக்கவேண்டுமென்று ஆராய்ச்சியளர் கரு  
 குகின்றனர். அவர் நூல்களிலும் குறள்

எடுத்தாளப்படுதலால் வள் ஞவர் கடைச்சங்கக்  
கடைக்காலத்தவருமில்லை; முதலிடத்தொலத்தவருமில்லை;  
அச்சங்கத் ஸுக்ரு நெடும்பல்லாண்டுகட்கு  
முன்பிருந்தவராவன்பது இனிது போதரும்.

இனி, தொல்காப்பியம் முதற்சங்கக்காலத்து  
ஆக்கப்பெற்ற இடைச் சங்கத்தாருக்கு  
இலக்கணமாயிற்றென்பது தமிழரல்லார்க்கும் ஒப்ப  
முடிந்ததொன்று. கடைச்சங்கக்காலத்தினும்  
தொல்காப்பியம் ஆட்சியிலிருந்ததாயினும்,  
அதன்விதிகளுக்கு மாறுபட்டவழக்குக்கள் அச்சங்க  
நால்களிற் பயிலக் காண்கின்றோம். உதாரணமாக,  
மொழிக்குமுதலாக தென்று தொல்காப்பியம்  
எதங்குவிலக்கியசுகரத்தை முதலாகக்கொண்ட  
தமிழ்மொழிகள்பல கடைச்சங்கலிலக்கியங்களிற் பயிலக  
காண்கின்றோம். வள் ஞவர் நூலில் வட்சோல்லாய்வாங்கு  
வழக்கும் சமன், சலம் என்ற இரண்டொன்று  
தசிரத் தனித்தமிழ்ச் சுகரமுதன்மொழிகள் காணல்  
அரிது. இதனால், தொல்காப்பியத்தின்கில வழக்கிழந்த  
கடைச்சங்கக் காலத்துக்குமுன்னரே அவ்விதிகள்  
பிறழுமற் பேணப்பெற்ற இடைச் சங்கப்  
பழக்காலத்தைபடித்துத் வள் ஞவரின்குறள்  
எழுந்திருக்கவேண்டு மென்று ஊகிப்பதும் இழுக்காது.

சாணக்கியம் முதலை ஆரிபாதி தூல்களினின் று  
அறங்களைத் திரட்டி வள்ளுவார்  
தூல்சைப்பதிருக்கவேண்டுமென்றும், ஆதலால், சாணக்

13

கியம் முதலியோருக்கு வள்ளுவார்

பிற்காலத்தவராயிருக்கவேண்டுமென் றும் சிலர்  
கூறுகின்றனர். இதற்குப் பரிமேலழகர் 662-ம் குற  
ளின் விசேடக்குறிப்பில் “வியாழ வெள்ளிகளது  
தூணிபுதொகுத்துப் பின்

நீதிநூலுடையார்க்குறியவாறு கூறுகின்றமையின்”  
என்று எழுதியுள்ள வாக்கியத்தை ஆதாரமாக்கி,  
அவ்வாக்கியத்திற்கண்ட ‘பின் நீதிநூலுடையார்’  
என்ற சொற்றெழுடர் சாணக்கியர்முதலாயினுரைச் சுட்டிவ  
தாகக் கொள்கின்றனர். இதுவே பரிமேலழகர்க்குத்தாயின்  
அவர் விசத மாக்கியிருப்பர்? அன்றியும், பின்  
நீதிநூலுடையார் யசரேயாயினும் அவர்தம்  
வழி நூல்களுக்குக் குறள் சார்புநூலாகும்  
என்னுங்கருத்தைப் பரிமேலழகர் இவ்வாக்கியத்தாற்  
குறித்ததாக ஏற்படுமாறில்லை. ஆழச் சிந்தித்தால்  
வியாழ வெள்ளிகளின் நீதிநூல்களுக்குக் குறளுக்கு

முதனூலெனப் பரிமேலழகர் இவ்வாக்கியத்திற்  
சட்டிலரென்பது தெற் றென வீளங்கும். விபாழ  
வெள்ளிகளின் துணிபுகளைத் தொகுத்த  
ஆரியதீதிவழி நூலுடையார்முறைக்கும் குறளாசிரியர்  
அறம்வகுத்த முறைக்கும், எடுத்துக்கொண்ட  
குறட்பொருள்பற்றியுள்ள ஒப்புமையை இவ்வாக்கியத்தாற்  
கூறியதன்றி, ஈண்டுப் பரிமேலழகர் காலமுறையால்  
முதல் வழி சார்புநால்களாமாறு

வகுத்துக்கூறவந்தாரில்லை. இவ்வாறே பிற இடங்களிலும்  
குறட்கருத்துக்களோடு வடநூலுடையார்கெள்கை  
களின் ஒப்பும் மாறுபாடும் பரிமேலழகர் எடுத்துக்கா  
ட்டிச்செல்லுதலும் கவனிக்கத்தக்கது.

சங்கத்தார்பாடியதாகக்கொள்ளப்படும்  
திருவள்ளுவமாலைச்செய்யுட் கள்பல குறளை  
ஆரியமறைகளுக்கு ஒப்பதும் மிக்கதுமாமென்று  
கிசதமாகப் பாராட்டுகின்றன. வேதங்களுக்கு  
மிகப்பின்திய மனுவாதி வடமொழி நூலென்றுமே  
குறளுக்கு முதனூலாகாதென்னுங்குறிப்பும்  
திருவள்ளுவமாலைச்செய்யுட்களிற் காணலாம். இவ்வாறு  
மனுவாதி வடமொழி அறநூலுடையாரே  
வள்ளுவருக்கு முதனூலுடையாகாத போது,  
அவரைப் பின்பற்றிய மிகப் பிற்பட்ட கேவலம்

நீதித்துறைய சாணக்கியராஜப் பவள்ஞாவருக்கு  
வழிகாட்டிகளாவது எப்படியோ? மேலும், நீதி  
அறத்தில் ஆசனங்கள் வற்புறுத்தப்படும் ஒருக்கறேயா  
மாகலீன், அறநால்களினின்று நீதித்துறைகளைப்பிரித்துத்  
தொகுக்கலாவ தன்றிக் கேவலம் நீதித்துறைகளினின்று  
அறநால்களியற்றப்படுமாறில்லை.

## 14

பள்ளிமேலழகரே பலசிடத்தும் நீதித்துறைவேறுய  
அறநால்களுண்மை யைச் சுட்டியுள்ளார். திருக்குறள்  
அறநால கவே, அறத்தின் ஒருபகுதி யான  
நீதிகளைமட்டுங்கூறும் வடமொழித்துறைகளின்வழித்துறைக  
வள்ஞாவர் குறளை இயற்றினர் என்பது  
பொருந்தாக்கூற்றும்.

இன்னும், ஆரிய தருமசாத்திரமுறை வேறு,  
தமிழ்நான்மரபு வேறூரும். இருமுறைகளையும் ஒத்து  
ணர்ந்த வள்ஞாவர்திருக்குறள், தமிழ்மரபுவழுவாது  
பொருளின்பகுதிகளான அகப்புறத்துறையறங்களை  
மக்கள்வாழ்க்கைமுறைக்காமாறு ஆராய்ந்து  
அறுதியிட்டு வடித் தெடுத்துவிளக்கும் தமிழ்நால்.

தமிழ்மரபும் ஆசியர் சம்பிரதாயமும் அறிந்த  
பரிமேலழகர் தம் குறஞ்சையில் ஆங்காங்கே  
இவ்விருபெரு வழக்குக்களின் இயைபும் மூன்றும்  
எடுத்துக்காட்டிச் செல்லுமழகுபாராட்டத்தக்கது.  
இதைவிட்டுத் திருக்குறள், சாணக்சிபராதி வட மொழி  
நீதி வழிநூல்களுக்குப்பின் அவற்றின் கார்புநூலாக  
எழுந்த தெப்பார் தமது ஆரியமதிப்பும் காதலும்  
வெளிப்படுத்துவதன்றிச் சரிதவுண்மை  
துலக்குபவராகார். தமிழிற் பெருமையுடைய அனைத்  
தும் ஆரியநூல்களினின்று.

திரட்டப்பட்டிருப்பதாகக்காட்டி மகிழ்வார் சிலர்க்கண்றி,  
நடுநிலையாளருக்கு வள்ளுவர்குறள் தமிழில் தனி  
முதலற நாலேபாகுமென்பது வெள்ளிடமலையாம்.

## 2. வள்ளுவர் குடிப்பிறப்பு:

திருவள்ளுவர் ‘ஆதி’ என்னும் புலைமகளுக்கும்  
‘பகவன்’ என்னும் பார்ப்பனனுக்கும் பிறக்க எழுவரில்  
இனையவர் என்று சில்லோர் சொல் னும் கதையினை  
கல்லோர்பலரும் நம்புகின்றார். இக்கதையுரைப்போர்,  
“‘அண்ணையும் பிதாவும் முன்னறி தெய்வ’ மாகையால்,  
வள்ளுவர் தம் முதற்குறளில் ‘..., ஆதி பகவன் முதற்றே

யுலகு' எனுக்கிடாற் ரம் 'தந்தை தாய்ப் பேணி'  
 யுள்ளார்" — என்று கூறித் தம்சூரள் நிறுவி  
 விட்டதாக என்னி மகிழ்சின்றனர். இக்கதைக்  
 கிவர்விருப்பும், இவர் விருப்புக் கிக்கதையுமே  
 ஆதாரமாவதன்றிப் பிறிது பிரமாணம் கட்டக்  
 காணோம். முதலில் நாயனுர் கடவுள்வழிபாட்டு  
 முதற்குறனிற் ரம் பெற்றேர உலகோற்பத்திக்கு  
 முதற்காரணராகச் சுட்டத் துணிவர என்பது  
 சிந்திக்கத்தக்கது. இனி இப்பெப்புண்டயார் நாயனுரின்  
 முதற் குவரன்பதைப் பிறிதுசான்றுகொண்டு  
 நிறுவியபின்னன்றே, இக்

15

குறளி லக்குவர் பெயரைக் குறிக்க ஆசிரியர் கருதினரா  
 எனு மாராய்ச்சி எழுவேண்டும். ஐய மகற்ற ஆராயுங்கால்  
 ஐயப்படுவதனையே ஆதாவாக் கொண்டு ஒரு  
 சித்தாங்கம்செய்வது தருக்கழுறையாமா? முதற்கும்  
 விற்கண்ட 'ஆகி'—'பகவன்' எனுஞ் சொற்கள்  
 குறளாசிரியரின்பெற் ரேரைக் குறிக்குமாவென்று

விசாரிக்குமுன், அப்பெயருடையபெற்றே ருண்டெனக் கண்டறியவேண்டியது முதற்கடன்றே? குறட்சாற் களையேகொண்டு அப்பெயரிய பெற்றே ருண்டெனவும், அப்பெற்றேருண் மையைச் சங்கையற்ற

பிரமாணமாகக்கொண்டு குறள்மொழிக எவ்வரையே குறிக்குமெனவும் அதுமானிப்ப து பிடிவாதிகளின் அபிமானவாதமாக வாம்; ஆனால் உண்மைகானும் வாதமுறையாகத்தென்பது வெளிப்பஸ்ட.

இனி, ‘பகவன்’ என்பது இவர்தக்கையின்பெயரென்பதற்கு யாதோரு நூலாதாவுமில்லாததோடு, அதற்கு மாறுக “யாளி, கூவற் றாண்டு மாதப் புலைச்சி, காதற் காசனி யாகி மேதினி, யின்னிசை யெழுவர்ப் பயந்தன ளீண்டே” எனும் ஞானமிர்தநாலடிகளால் வள்ளுவதின் தங்கை ‘யாளிதத்தன்’ எனும் வேதியன் என் ரூரூ கதை யும் கேட்கின்றோம். இவ் விருக்கத்தகளில் விலக்குவதெந்தனை? வேண்டுவ தெஹு? இன்னும், ‘பகவன்’ எனும் சொல் தமிழிலும் இருக்குவேதத்திலும் அவ்வுருவிற் பாபில்வதன்றி, பாணினியாதி வையாக்ரணிகளின் விதிப்படிக்கும் வேதத்துக்குப்பின்தியவடமொழி நூல்களிலும் ‘பகவன்’ எனும் பிரயோகம் காணலாம். ‘பகவான்’ என்பதே சரியான ஆரியக் கொல்லாகும். இதனால் குறளாசிரியர் பாணினிக்குமுற்பட்டவரைத் து ணிதற் கிடமாவதன்றிக் கடைச்சங்க

கக்கைக்காலவேதியனாருவ அக்குப் 'பகவன்' எனும்  
 பெயருண்மை அசம்பாவிதமாகும். எனின் நானும்  
 இக்கதைக்குக் கதைப்பவர்காதலன்றிப் பிறிது பிரமாண  
 மில்லை, பேரூரில்லாத பலர் பிற்காலத்திற் பரடிவைத்த  
 தனிப்பாடல்களை பொரு பொருட்படுத்திப்  
 பண்டைச்சரிதங்கள் அ ஸிவது, ஏதனினவுக் காதா  
 மாகுமங்றி, உண்மைதெனிதழ் குதவுமாறில்லை.  
 பலநூற்றுண்டு களுக்கு முன் பின் ஸிருங் திறந்த  
 சூசினூர்க்கிணிபர் பரிமேலழகர்களைக் கூட்டிவைத்துப்  
 போட்டினெய்தித்தும், காளிதாகண் போஜூராஜன்  
 பவழுதிகளைச் சேர்த் தவர்கம்மூடி கல்லாபுக்கண்ணை  
 யுண்டுபண்ணியும் வழங்கிவரும் பல களதகளையும்  
 தனிச் செய்யுட்களையும் கூட்டும்

16 °

நாம், அனையதொரு பொறுப்பற்ற நாடோடிகளின்  
 கதையை நம்பி அறத் 'தேவரை'ப் பறைப்புலீயராக்கத்  
 துணிவ தேவ்வாறு கூடும்?

இன்னும், இக்கதைக்குப் பண்டைச்

சங்கப்பாட்டுக்களிலேலும் பழைய பிற  
பனுவல்களிலேலும் ஓராதாரமும் பெறுமையோடு,  
குறட் பழஞ்சுவடிகளைதனிலு மிக்கதையின் ஈர்பான  
தனிச்செய்யுட்க வொழு தப்படாகமணையும்  
கவனிக்கவேண்டும். திருவள்ளுவமாலைமுழுதையும்  
தொன்றுதொட்டு வரண்முறையேவந்த  
குறட்சுவடிகளிலெழுதிவருவா னேன்? வள்ளுவரும்  
அவருடன்பிறந்த பின்னைகளும், தாதைவரதை யால்  
வேதனைப்படும் ஆதியன்னையத் தெருட்ட அவர்  
பிறந்தவுடன் சேனைப்பால்தானுமறியாச்  
சிறகுதலைவாய்திறங் துபதேசித்த தெய்வக் கவிகளை  
அச்சுவடி பெயர்த்தெழுதிவந்தோர் புறக்கணித்துக்  
களைந்து கழிக்கக் காரணங்தா னேன்னே? குறஞக்  
குறஞகண்ட பண்டிதர் பதின் மரும்  
இவ்வரலாற்றுக்கவிகளைச் சுட்டாதொழிலிவானேன்?  
பிற்காலத்திற் பத்திவினயத் தடங் குறனூலை  
ஆராய்ந்து பதிப்பித்து வெளிப்படுத் திப கல்லூர்  
ஆறுமுகங்கள் திருத்தணிகைச்  
சரவணப்பெருமாலைய ரஜிய அரிய தமிழ்ப்பெரியாரும்  
திருவள்ளுவமாலைச் செய்யுட்களை மட்டுங் தழுவிப்  
பிறவற்றை நழுவானிட்டிருப்பதும் சிந்திக்கத்தக்க

தன்றே? கெக்கிரஸரயும் கய்ப்பரையும் தமிழகத்திற் ரலைஞின்ற அறிஞரை வரையுமே வேதியர்க்குருதி பாதி விரவப்பெற்றதாற் பெருமையுற்றன ரெனப் பல கதைகட்டி, அக்கலப்பற்ற தனித்தமிழருள்ளே தகவுடைய சில்லையென் ரூண்றைப் பொருளெச்சமாகச் சுட்டித் தய்முட்டாம் மகிழும் சில நவீன விற்பனைரின் கற்பனைத்திறத்தைப்பன்றே ஆசிபால் எழுவரை ‘வேளாவேதியன்’ காதலற்றுக் கடமையிற்றந்தகதை நின்று நிதர்சனமாக்குகின்றது.

[குதைப்பவர்காட்டுங்கவிதைகளிரண்டு.]

இனித் “தேவை வள்ளுவனைப்பாடுஞ்சேத” யெனும் திரு வள்ளுவமாளீசுசெய்யுளடியையும், “மெய்த்ததிருவள்ளுவனுர் வென் றயர்க்கார், கல்விகலச் சுப்தத் சங்கத்தார் தாழுக்கார், சோமேசர்” என்ற மாதவச் சிவஞானமுறைவரின் சோமேசர்முதுமோழி வேண்பாவையும் எடுத்துக்காட்டி, இவற்றால், திருக்குறளாசிரியரின் புலைக்குலப்பிறப்பு காட்டப்படுவதாயுக் காட்டுவாரும் சிலதுவர்.

முதலில் திருக்குறளின் சிறப்புப்பாயிரச்செய்யுட்கள் சங்கப்புலவ ஏற்

பாடப்பெற்ற செப்தியே சுங்கயறத்  
தெனிப்பட்டதொன்றில்லை. வள்ளுவரால் வெல்லப்பட்ட  
சுங்கப்புலவர் எர்புத்தொண்பதின்மர்மட்டும் தம்  
பிழைக்கிரங்கிக் குறளையும் அதனுசிரியரையும்  
புகழ்த்துபாடியிருந்தால், ஒருவாறு அது னாம்  
கேட்கும் கதைவரலாற்றோடு சிறிது  
பெருத்தங்கொள்ளும். ஆனால், சுங்கப்புலவரோடு  
அசரீரி, சிவப்ரிராண், கலைமகள், மூங்கையரான்  
உருத்திரசண்மர் முதலிழயராம், அச்சேறி வெளிவராத  
சிலகுறட்சவடிகளில் இன்னும் பலரும் பாடினதாய்க்  
கணப் படும் பலபாக்களையும் திரட்டிக் குறட்  
சிறப்புப்பாயிரமாக்கிவைத்திருப்ப நைச் சிந்திப்போர்க்கு,  
திருவள்ளுவமாலைச் செப்புட்களை வள்ளுவராற்  
பொற்றுமரையிற் றள்ளப்பட்ட சுங்கப்புலவர் தம்  
பிழைபொறுக்காப் பாடின கதையின்உண்மை  
சுங்கைக்கிடமாகும். அதனுடன் அச்செப்புட் களை  
நிதானித்துக்கவனிக்குங்கால், தோற்ற சுங்கப்புலவர்  
மனங்களின்து அத்தருணம் தத்தழுளத்துதித்த  
கருத்தை யப்படியே வெளியிட்ட தான் கதைக் கு  
மரனுக, ஒருவர் ஏல்லது ஒருகிலோ மூன் சாவதான  
யோசனையுடன் பாடித் தொகுத்தபாண்மைபின்  
அப்பாக்களே நிருப்பிக் கின்றன. வென்றுயர்ந்த

வள்ளுவரைப் புகழுவத்த சங்கப்புலவரின் பாக்கள்  
திருக்குறளியல்பும் பெருமையும் மட்டும்  
குறிக்கவேண்டும் தியல்யாகவும்,  
திருவள்ளுவமாலைச்சுச்சிய்புட்களை யுற்றுகோக்குவார்க்கு  
அவை திருத்தமாகப் பொருத்தங்களட்டும்  
குறிப்புடன் எண்ணித் துணிந்து  
பாடிவைத்தபாட்டுக்களென விளக்கமாகும். மேலும்,  
கதை யின்படி பங்கழுற்ற சங்கப்புலவர்  
குறையிரங்கியற்றின தனிப்பாக்கள் குறளுக்குச்  
இறப்புப்பாயிரமாமாறில்லை; சிறப்புப்பாயிரம்  
செய்தற்குரியர் “தன்னுசிரியன் தன்னேடு கற்றேன்,  
தன்மானங்கள் தகுமுரைகளான்” என் நின்தேனுள்  
ஒருவரேயரக்கலாறும், சங்கத்தரர் இன்னேர்வகையில்  
பாருமானமையாது மென்க.  
திருவள்ளுவமாலை குழனுாலின் சிறப்புப் பாயிரமென  
வழுக்கப்பெறுதலால் அதனைச் சங்கப்புலவர்  
செய்தனரென்று கொள்கை உறுதிப்பற்றியாறில்லை,  
நிலங்குண்ணம் பெறுவாரிலு  
மாருக. தற்காலம் அதனைச் சங்கப்புலவர்களிலேயும், அதனால்  
வள்ளுவர் புலையாமாறு தெளிதற்கில்லை. அவனாப் புலையாக்குவார்  
அதற்கிணித்துரைக்கும் மூற்கோட்டுசெய்யுள் இது:

“அறப்பொரு விச்பம்ஹி டெங்னுமிர் நங்கின்  
 திறங்தெரிந்து செப்பிய தேவை—மறங்தேயுட்  
 வள்ளுவ னெங்பானோர் பேதை; அவன்வாய்ச்சொற்  
 கொள்ளா ஏறிவுடை யார்”  
 (திருவள்ளுவமாலை-ஷ)

எனும் மாழூலர்பெயர்கொண்ட இந்தச் செப்புஞக்கு  
 “அமானுஷ்யமான

அரிய விழுமிய குறளறநாலையரக்கிய  
 கடவுட்டன்மைவாய்ந்த தேவரை

வள்ளுவனெனும் பெயர்கொண்டதொரு கேவலம் ம  
 னி தனு க வுட்

கோண்டுபேசவானுள்ளுயின், அவன் நாயனுரின்  
 தெய்விகத்தன்மையறிய

மாட்டாத அறிவினேஸ்” என்று குறிப்பதே  
 பொருளாகும் திருவள்ளுவ

மாலைக்கு உரைகண்டதிருத்தணிகைச்  
 சரவணப்பேருமாளையரவர்களும்,

பிறர்மதமாக “ஒலிக்குறிப்பினுலை சாதியிழிவுதொன்ற  
 வள்ளுவனை

பான் எனினு மமையும்” எனப் பிற்குறிப்பிற்  
சட்டினரேனும், தம் முன்

ஆவரயில் “அறமுதலாக.....வேதப்பொருள்களாகிய  
நான்கன் து கூறு

பாட்டைத் தெளிந்து .....சொல்லிய தேவனை  
மறந்தாயினும் ஒருமனித

ஞக உட்கொண்டு வள்ளுவனைன் ரூசொல்லுதற்கு  
ஒருவனுள்ளுயின்,

அவன் அறிவில்லாதவனுவன் .....அச்சொல்லை  
அறிவுடையார் கொள்

ளார்” என இப்பாட்டுக்குப் பொருள்கூறிப்போதலும்  
கிட்டிக்கத்தக்கது.

வள்ளுவச்சொல் அவர்காலத்திற் புலைக்குலவருப்பின்  
பெயரெனத் தக்க

பிறசான்றுல் நாட்டினாலன்றி, இக்கவியில்  
வள்ளுவனைன்பதற்கு இழி

குலத்தோனெனப் பொருள்கொள்ளற் கவசியமே  
கிடையாது. அத்

நகைய சான்ற காட்டப்படாதனிலையில்  
இப்பொருளுரைப்பேர் பிற்

காலக்கதையவைத்தே இக்கவிக்கு  
இப்பொருள்கூறமுயல்வதல்லசல்,

இக்கவி அக்கறைக்கு மேற்கோளாமாறில்லையென்பது  
மலைபிலக்காம்.

இனி மாதவச் சிவஞானபோகிகளின்  
கோமேசர்முது பொழி

வெண்பா சுற்றேறக்குறைய 150 ஆண்டுகளுக்குமுன்  
எழுந்ததாகும்;

அதனுண்,—

மெய்த்ததிரு வள்ளுவனுர் வென்றுபர்ந்தார்,  
கல்விரலம்

துப்ததங்கத் தார்தாழ்ந்தார்,  
கோமேசர—மய்த்தறியின்

மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்  
உற்று ரணத்திலர் பாடி,

19

என்னும் வெண்பா வள்ளுவனைப்  
புலைக்குலத்தவாக்குவாரால் மேற் கோளாக  
ஏதுத்துக்காட்டபடுகிறது.

இக்கவியால், அதனைச் செய்தவர்காலத்தில்

வள்ளுவர் ஆதிபாற் பகவனுக்குப் பிறந்த கதை  
வழங்கியதென்பதும், அக்கதையை அம் முனிவர் தம்  
முதுமொழிவெண்பாவிற் சுட்டியுள்ளார் என்பதும்  
மட்டும் கிடைப்பதாகும்; மற்றப்படி அக்கதைக்கு  
முதிய முன்னுதாவண் டென்பதேனும்,  
அதன்சரிதவுண்மையை அம்முனிவர் ஆராய்க்கு  
துணிந்த தன்முடிபாகக் கட்டவந்தாரென்பதேனும்  
அவர்வெண்பா வால் தெளிதற்கில்லை. எடுத்தகுறருக்கு  
ஒருக்கதொட்டுமெசிபத்தின் பொருட்டு அவர்காலத்திற்  
கேட்கப்பட்ட இக்கதையை அவர் தம் வெண் பாவில்  
முடைந்தாரென்பதே முறையாமன்றி, மற்றிதன்  
உண்மையை ஆய்க்கு தெளிந்து நிலைவிழுத்துவதே  
முனிவர்களுக்கென்கூள்ளின் அதற்குப் பல முரண்பாடு  
காண்கின்றோம். சுக்கத்தை வள் ஞ வர்  
வென்றடக்கியதற்கு வேறுசான்றின்மையை முன்னரே  
சுட்டியுள்ளோம். அன்றியும்,  
இம்முதுமொழிவெண்பாவிற் பின்னெடுத் துக்காட்டுக்  
குறளொடு இக்கதைபொதிந்த முன்னடிகள் முரளுவது  
வெளிப்படை. ‘கீழ்ப்பிறந்தும் கல்வி யுடைய  
சாங்கூரின்பெருமை, மேற்பிறந்தும் கல்லாத  
கயவர்க்கில்லை’—என்பதை வளிப்புறுத்தவந்த குறளை  
யுதகசரிக்கும் கதையில், தேவரைத்தனிர  
யாவராலுமெனிர்க்கொண்டுக் கல்விகலம்பெருகப்.

பெற்றுயர்ந்த சங்கத்தாரைக் கல்லாதாரேனக்  
 குறிப்பது பொருத்த மாமா? அக்குறிப்பு  
 முனிவர்க்கில்லைப்பதைக் ‘கல்வினலந்துயித்த  
 சங்கத்தார்’ எனும் அவர்சொற்றூடர்விசேடமே  
 விசதமாக்கும். இதுவும் மன்றிப் பலவெறுதலும்  
 தொழிலுமுடைய சங்கப்புலவரைனவரும் ஒத்து மேற்குல  
 வயர்குடிப்பிறப்புடைய ரண்டுகவே, கதைக்குறுமாறு  
 வள்ளுவ ராஸ் வெல்லப்பட்ட சங்கத்தாரெல்லாநும்  
 “ஓமற்பிறந்தார்”எனவும் “கல்லாதார்”  
 எனவும் முனிவர்க்குறுதற் கிடனில்லை—முறையில்லை  
 அதனால் இவ்வொருகவிகொண்டு கற்றுப்பாடு கூடிய  
 குற்றமுடைமைக்காத வள்ளுவரைப் புலைக்குடிப் புகுத்  
 துவது அவசியமும் அழகுயில்லை. சிவஞானயோகிகளே  
 ஆராய்ச்சியில்லையாகத் தாம்கண்டமுடிபென இக்  
 கதையின் உண்மையை நிலைநாட்ட நினைத்தாலும்  
 அவராய்ச்ச ஆதரவு கணியும் கொண்டமுடிவுக்கு  
 அவர்கண்ட நியாயங்களையும் நாம் விசாரிப்பது  
 முறையாமேல், கண்டவர்  
 தந்துவிடுதுவுக்குநேர்க்கிணறுக்கேட்ட

அவரை ஆசிரிய

ராக்கவும் அவர்களிடையே தத்தீன நிலைநாட்டவும்  
முயல்வது முறையன்.

இரும்.

[பறைக்குல மஹக்குல  
நறிப்புக்களாவன.]

இனி, வள்ளுவரின் குலமும் சூடிப்பிறப்பும்  
நெட்டிடையிருளில்

மறைப்பட்டுத் தெளிதற்கரிதாரும். பண்ணடப்  
பெரியார்பிறப்பணித்தும்

இவ்வாழே தேடரிய முயற்கொம்பாகத் தெளிக்கேற்றோம்.  
நக்கீர் முதலிய

சங்கப்புலவரும், அவர்தமக்குப் பல  
நூற்றுண்டுகளுக்குப் பிறப்பட்ட  
கம்பரனைய கல்வாணரும் தத்தம் நாலளவில்  
தமிழகத்தே வாழ்வு பெற்

றிகுத்தலன்றி, மற்றப்படி அவர்களின் குலம்  
சூடிகளைவிளக்கும் குறிப்  
புக்களான்றும்கிடைக்கக்காணோம். காளிதாசன்  
முதலிபவடமொழிமதா

கவிகளும் இப்படியே அவர்தம் நாலளவில்லிப்  
பிறுண்டு நமக்கு ஏதில  
ராஜின்றன். சரிதவுணர்ச்சியும் பயிற்சியும் தொ

நன்றுதொட்டு நிலவி

வரும் மேற்றிலுங் கட அண்ணிய  
நானுருண்டுகளுக்குள்ளிருந்த  
நாடகமஹாகஸியான ஜெகப்பிரிபரின்

(Shakespeare) ஜீவிதக்குறிப்

புக்களைப்பற்றியும் அவர்பெயரான் வழங்கிவரும் நா  
டக்கங்களின்

ஆசிரியத்துவத்தைப்பற்றியும் இன்னும் தோத  
வரதப்போர் நிகழக்

கானும் நாம், சரித்திரக்குறிப்புக்களில் ஆர்வழும்  
ஆதாவும் இல்லாத

நமது நாட்டில் ஞாபகத்திற்கெட்டாத நீண்ட  
பலதுற்றுண்டுகளுக்கு

முன் எழுந்துல்ல மறைந்த பெரும்புலமை  
யருஞ்சடார் பிறக்கு

மவார்நாற்கிரணவொளியால் நிலைப்பதல்லவல்;  
அவரைப்பற்றிய பிற சிறு

குறிப்புக்கள் தமிழகத்திற் பேணப்படாமை கண்டு  
விபத்தற்கில்லை.

உலகையும் அதன் நிலைப்பற்றவர்ம் வையும் வெறுக்கும்  
நம்மவர், மக்களின்

குலம் குடி நிலைகளை மதிப்பிடில்லை. இறவா  
அறிவறநால்களைமட்டும்

பெணிப்போ ற்று வரங்றி,  
 அங் நூல்செய்தார்வாழுக்கைக்குறிப்புக்களை  
 நம்மவர் பாராட்டும்வழக்கம் இல்லை. இதனால்,  
 குறளாசிரியரின்குடிப்  
 பிறப்பும் மற்றும் அவர் ஜீவிதக்குறிப்புகளும்  
 இன்று இனைத்தெனத்  
 துணிந்து தெளிதற்குச் சான்று போதா.  
 எனினும், வள்ளுநவர் புலைக்குலப்பிறப்பும்  
 சால்புமுடையரெனக்  
 கதைப்பவர் கதையொடுபொருந்தாக் குறிப்புக்கள்  
 ஈண்டுச் சில நினைக்கூத்  
 தகும். பெற்றோர்ப்பேண்டும்  
 பெருங்குடிப்பொழுமையும் குறலூவிற்

• 21 •

பெரிதும் பாராட்டப்பினின்றன. நற்குடிப்பிறப்பும்  
 பிறந்தகுடியைப் பெணிப்பெருக்கலும் மக்கட்கு அழுகும்  
 கடலுமாமென்று புலைக்குலவள் ஞவர் வற்புறுத்துவா?  
 அன்றியும், அறம்பொருளின்பங்களையும் அவற் றின்  
 நட்பங்களையும் திறம்படவிரிக்கும் வள்ளுவர் ஆன்ற

குடிப்பிறப்பும் அரசவைப்பழக்கமும் உடையரென்பதை  
அவர்குறள் பறையறை கின்றதே. இன்னும்,  
அவர்தால் வேதமீனை ஆரியர் பழம்பெருநூல் களின்  
வடித்தசாரமென முழுங்குபவர், பறைக்குலவள்ளுவர்,  
வாலப்பரு வத்தே கல்விகேள்விகளால் நிறைந்து,

இறவாக்குறள் பாடுமுன் தென் சொற்கடந்து  
வடசொற்கடலுக்கும் எல்லைகண்டது எப்படிக்கூடுமென்ப  
ரோ? அவர்காலப் புலையர் தமிழர்டு ஆரியமும் பயின்று  
வருணபேத மழித்து அறவோர் அறிஞருடன்  
பயின்றுவந்தனர் என்று கொண்டா வண்ணி,

பறைக்குலவள்ளுவர் தம் திருக்குறள்காட்டும் அறி  
வும் கல்வியும் அடைபுமாறில்லை.

'கல்லுமதும் கற்கவேண்டாமலும் அறம்பாட வந்த  
மனிதவருவெடுத்த கடவுள் வள்ளுவர்' என்பார்க்கு  
இவ்வாராய்ச்சி அவசியமில்லை. சால்பும்

தூய்மைபுமானதெய்வத்தன்மை எனைத்துடைய ராமினும்  
நாயனும் மனிதவருக்கத்தினர்  
எனக்கொள்வொருக்குமட்டும்

இனைய ஆராய்ச்சிகள் பொருளாடு பபனுடைத்தாம்.  
ஆனால், தேவரைப் பிரமணவதாரமென்பார்மாட்டு நாம்  
கேட்டறியவேண்டுவதொன்றுண்டு. அறம்பாட  
அவதரிக்குங் கடவுள், ஒதுவிக்கும்

அந்தணர்தாமலும், முறைசெய்யும் அரசனுக்காமலும்,  
பறையறையும் வள்ளுவனுப்பு பிறக்க வந்த னோக்க  
மென்னே? அநாதிதர்மமெலும் சநாதனமுறைகளையும்  
வருணவுப்புவரையறைகளையும் நிலைத்துமாற  
அழித்தொழித்து, 'எல்லாவுயிர்க்கும் பிறப்பொக்கும்'  
எனும் உண்மையை நிலைத்தும் கென்றே  
மறையவர்பிரமன் பறையனுயினனு? அன்றிப்பயன்தான்  
பிறிது யாதோ? நாள்வழக்கில் நம்மவருட்  
புலைக்குடிமக்கள் கல்விப்பயிற்சி கேள்வியறிவு அற  
வேர்கட்டுறவுகளுக்கு இடம்பெற நாம் காண்ப  
தில்லை. திருக்குறளியற்ற சின்றிப்பமையாத  
மதிநுட்பமும் நூலறிவும் அந்நாலானிரியர்  
பறையர்குலத்திடையே பெற்றிருக்கவொண்ணுதென்ப  
தொருதலை. பழங்காலத்தே பறைச்சிறுவனைப்  
பார்ப்பனரெவரும் பாராட்டி வளர்ந்துத் தமிழூர  
ாரியமும் பயிற்றுவித்து அறமுதனுலானிரிய  
ஞக்குவதும் அசம்பானிதம் ஆகவே வள்ளுவர் இப்  
பெற்றியெல்லாம் பெறற சின்றியமையாத  
நற்குடிப்பிறப்பும் அறவோர்கட்டுறவும்  
உடையாதல்வெண்டிவது அவசியமன்றே.

மேறும் புலையைக்கறி சூறி திடிதகவுடைய புல  
ர நுண் ண நும்

களிமயக்குமோம். அக்குடிப்பிறந்த வள்ளுவர்,  
தம்மவர்க்குக் குலதர்ம

மும், பார்ப்பாரைய பிறங்கு ஆபத்திர்த்தியும்,  
வேள்வி ஆராதனைகளுக்

கவசிபழுமான புலாலையும் கள்ளையும், வீலக்கென்றி,  
யாவர்க்கும் விதிமுகத்

தாற் கடிந்தொதுக்குவது, அவர்  
புலைக்குடிப்பிறப்பொடு பொருங்குவ

தாமா? இன் ஜம், கேவலம் கல்விகளைகளால்மட்டும்  
அறியானதன

வும், நீண்ட நெருங்கிய பழக்கத்தால்மட்டும்  
தெரிபவேண்டிவனவுமான அரசர் அமைச்சர்  
அறவோர் அறிஞர் வணிகர் வேளாளரின் குடிக்குல  
வழக்கங்களையும் கூட்டுறவுநலங்களையும்  
நலுகியாய்ந்து எடுத்துத்

திரட்டித் தெருட்டும் திருக்குறள் அதனை ஆக்கியவர்  
நக்குடிப்பிறப்பும்

மேன்மக்களின் நெருக்கமும் உடையராதலைச்  
சட்டாதைழியாது.

இது வேபுமன்றி, வள்ளுவரைப் புலையாக்கும்  
கதையே அவருச்சு

வேளாளமாயில் வாசகியெனும் ஒரு  
மறுவில்கற்புண்டமக்கைபை மணங்கு

செய்வித்து வழுத்துகின்றது. உயர்குடிப்பிறந்த  
வாசகியென்பாள்

வள்ளுவரின் வாழ்க்கைத்துக்கீண்பாவதற்கு, அவர்  
புலைக்குடிப்பிறப்பு

ஆசாரச்சீர்திருத்தம் அறியாத பண்ணைக்காலத்திலிடந்தருமா? வள்ளுவ

ரும் வாசகியும் 'காதவிருவர் கருத்தொருமித்து  
ஆதாவுபடினும்', அவள்

பெற்றோரும் உற்றோரும்

கைவைவேளாளமாபொழுக்கங்களை மறந்து வள்

ஞவரை மணமகனைக்கொள்ளற் கிசைவரா?  
தினைமயக்கும் குலக்கலப்பு

மான இம்மணம் அசம்பாவிதமாமேல், அதைக்கூறுவ  
கதையில் வள்ளுவ

நின் புலைக்குலப்பிறப்புமட்டும்  
அங்கீகரிக்கப்படுமாறுண்டா? இனைய  
பலவற்றுனும் வள்ளுவ நின்

புலைப்பிறப்பு அங்கீகரிக்கத்தக்கதில்லை என்று  
ஒருவாறு துணியலாகும்.

### 3. வள்ளுவச்சோல்லின் வழக்கும் போருளும்.

இனி வள்ளுவப்பெயர் பறைக்குலத்தையே  
அட்டுகிறதா என்ப

தும்சிறிது ஆராபத்தக்கது.

பறையரின் புராஜிதவசுப்பினரே வள்ளுவ

ராவர்-என்பதற்குச் சூடாபணிநிகண்டும் பிற்காலப்  
பிறநூல்களும் மேற்

கொள்களாகக் காட்டப்படுகின்றன.

பண்டைநூலான் நிலேதும் வள்

ஞவப்பெயர் தீண்டாம லொதுக்கப்படும்  
புலைபர்க்காமெனும் குறிப்பும்

இல்லை.

மணிஓமகலையில் வள்ளுவனைச் சீறபெயரும் இல்லை.  
பெருங்

தை சிந்தாமணி முதலிய கணடச்சங்கத்துக்கு  
யிகப்பிற்பட்ட சில கூப்

பிப்ருல்களுள் பெருவிழாக்களையும் மன்னர்மணமணைய  
 நற்கெப்திகளையும் பட்டத்துயானைப்பிடர்த்தலையிருந்து  
 அகங்கரில் அரசவீதிகளிற் ரெரிவிப்  
 போர் வள்ளுவரெனச் சுட்டப்படுவதுண்டு. ஆண்டும்  
 ஆணைமேல் அணை மிகையமர்ந்து பெருவிழாக்களை  
 அரசமுரசொனிக்க அறிவிக்கும் தொழி  
 னுடையோரைச்சுட்டுதற்கண்றி, புலையர்க்குலவகுப்பினர்  
 யார்க்கும் வள்ளுவப்பெயர் வழங்கவில்லை. “அணைமிகை  
 யமர்தந் தஞ்சவரூ வேழத்துப், பணையெறுத் தேற்றிப்  
 பல்லவர் ஆழ” \* ஊரையும் தம்மையும் உலகை யும்  
 வரத்தித் தம் மணம் முதலிப் மங்கலவிழாக்களை  
 அறிவிப்பதற்கு வேந்தர் புலையரைத் தேடிக்  
 கொள்ளாரண்டும்? மேலும், புறநானாற்றில் “துடி பாண்  
 இநிம்பனைடு சூடியாப்” பேசும் பறையரோடுவைத்துப் பிற்  
 காலப் பெருங் கணதையும் வள்ளுவமுதிப்பரச்  
 செல்லுமாறில்லை. நன் சூடிமக்களின் பின்ன  
 டிக்குடியான பறையர்காற்றும் பறையும், அதை  
 அவரறையும் முறையும் வேறு. “அரசுகொற்றத் தரு  
 க்கடம் பூண்ட” வள்ளுவரோ, “கோற்றெழுழில் வேந்தர்

கொற்ற முசம், பெரும்பணைக் கோட்டிலுள் அ நும்பவி  
போக்கி, முற்றலை காட்டிக் கொற்றலை பழிச் சித்,  
திருங்கள் படைஞாள் கடினா ளன்றிப், பெருநாட் கல்வது  
மிறநாட் கறையார் ” எனப் பெருங்கதை<sup>1</sup>  
பேசுகின்ற து. பெருங்கதையுட் போலவே, சாத்தனூர்  
தம் மணிமேகலையிலும்,—

“வச்சிரக் கோட்டத்து மணங்கெழு முசங்  
கச்சை யானைப் பிடர்த்தலை யேற்றி

.....  
.....  
முசக்குடிப் பிடே முநுக்குடிப் பிறங்கோன்  
திருச்சிமூலார் வாழ்க்கை மேத்தி

.....  
.....  
ஓளிறவாண் மறவரும் தெரும் மாவும்

ஓளிறம் குழ்தாக் கண்முர சியம்பிப்

\*பெருங்கலை, காண்டம்-2, பகுதி 2, வரி-37-39.

காண்டம் 2, பகுதி-2, வரி

பசியும் பினியும் பகையும் நீங்கி  
வசியும் வளனுஞ் சாக்கென வாழ்த்தி  
அணிசிமூர் அறைந்தனன் அகங்கர் மருங்கென

"

(விழாவறைகாதை—வரி-27, 28; 31, 32; 68-72.)  
என்று கூறியுள்ளார்.

இதில், தமிழ்முடியாச ரிமிழ்கடிமுரசை  
அரணுடையவர்கோயில்  
களில் வச்சிரக்கோட்டத்தினின் மெதித்து  
யானைப்பிடர்த்தலையேற்றி

அரசனையும் அனைவரையும் வாழ்த்திப் புகார் அகங்கரிற்  
கரிகாற்சோழன்

கட்டனையாற் கால்கோ ஸ் விழவின் கடைநிலை  
சாற்றினவை 'முதுக்குடிப்  
பிறந்தவனுக்கே'வே சட்டியுள்ளார். கொங்குவெளிரும்  
சாத்தனாரும், அர

சங்கோட்டத்துக் கொட்டிலுள் முரசுத்தேவைப்  
விழுவணர்த்த யானையெருத்தத் தெற்றவதைக்  
கூறவதைபோலவே,  
பாலீக் கேள்தமரைஞம், பல்யானைச் செல்கெழுகுட்டுவன்  
வண்மைவன  
முழங்கும் தம் பாட்டில், 'முரசுறைகடவுளே'  
இரும்பலியுடிப் பரசி யேந்துபவனை 'உயர்ந்தோன்'  
என விதந்துகூறவதும் \* கவனிக்கத்தக் கது.  
இவ்வாறு " வேந்தன்.....பெரும்பணைக்கொட்டி "  
அள்ளும் வச்சிரக்கோட்டத்து என்றும்  
புலைப்பறையர்சென்று அரும்பலி ஒச்சவரா?  
அன்றியும், கழுத்திலிட்டறைந்து காலாண்டந்து  
கரையும் பறையரின்  
பறை வேறு ; வள்ளுவமு து மகன்  
அரசவேழுத்தனைமிசையமர்தந்து  
மன்னர்மங்கலப்பெருநாள் வழுத்தும்  
'கோதைமுத்தொடு தாமம் ததைஇப்' வேந்தர்  
கொற்றமுரசும் வேறன்றே?  
மேலும், ஆஸ்தானமண்டபத்திற்  
கொஞ்சிருந்தபடியே, "அரச கொற்றத் தருங்கடம்  
பூண்ட-முரசெறி வள்ளுவ முதியனைத் தரீஇ"

அரசரே கேள்வி

அவனுக்கு ஊருக்குரைப்பன்கூறுகின்றதனாலும், வேந்தர் வெற்றிமுரசைப் பாசிதந்து பரசி ‘அரசவருவேழுத்துப் பணையெருத் தெற்றி’ ‘மறவருங் தெரும் மாவுங் களியங் சூழ்தா’ உலகை அரசைடு வாழ்த்தி அணிவிழுவநாறும் வள்ளுவினை ‘அரசுகோற்றத்தருங்கடம் பூண்ட’வரையும் முதுக்குடிப் பிறங்கோலையும்

ஐயர்க்கோலையும் பண்

கைப் பதுவல்கள் பாரட்டுவதாலும், அரசுக் கருங்கடம்பூண்டதோ

\*பதிற்றுப்பத்து-30.

\*பெருங்கலை காண்டம் 1. பகுதி 47, பாி 155-156,

25

ருத்தியோகம் உடையனே அவ்வள்ளுவனுகவேண்டுமென ஊக்கத்துணர்க் கிடக்கின்றது.

இனி இதன் தொடர்பாகச் சேந்தனார் திவாகரத்தில் “வள்ளுவன் சாக்கை யெலுய்பெயர் மன்னர்க், குள்படு கருமத் தலைவர்க் கொன்றம்” என்று விசதமாக விளக்கியுள்ளமையும் ஈண்டுக் கவனிக்கற்பாற்று. இது

ஞாம் மன்னர்தம் உள்படுகருமத்தலைவர்க்கு  
வள்ளுவரேன்பது உத்தி யோகப்பேயராதல் தெள்ளிதிற்  
றெளியக்கிடக்கின்றது. தற்காலத்தி மூம் அரசனைய  
பெருமக்கரூக்கு அஃபும் நம்பிக்கையுமுடைய ஆப்தர்  
உட்கருமத்தலைவர் (Private Secretaries) ஆக அமரக்  
காண்கின்றோம். எனவே, பண்டைக்காலத்திலும்  
தமிழரசர்தம்மகத்தே, புறக்கருமத்தலைவரான  
வனதிபரொத்த வரிசையும் பதவியுமுடைய  
அகக்கருமத்தலைவரான உத்தியோகஸ்தர் இ  
ருந்தனரெனவும், அவர் வள்ளுவுவெனவழக்கப்  
பெற்றுரெனவும் தெளிகின்றோம். கடைச்சங்கத்து  
க்கு முற்பட்ட குறளாசிரியர்பழங்காலத்தில்  
வள்ளுவப்பேயர் சாதிகுறியாமல் மன்ன  
ருள்படுகருமத்தலைமைப்பதவியையே குறித்ததாக  
ஏற்படுகின்றது. எனவே, வள்ளுவப்பேயர்  
சங்காலத்திற் ரமிழரசர் உள்படுகருமத்  
தலைமையுத்தியோகப்பெயராயும் (Chamberlains),  
பெருங்கதையும் சிந்தாமணியும் எ மூங் த  
இடைக்காலத்தே அவ்வுத்தியோகஸ்தரின்  
தொழிலிலொன்றுன அரசவிழாக்களை அறிவிப்போர்  
(Heralds) பெயராயும் நின்று, பிற்காலத்திற்  
பறையருக்குப் புரோகிதரும் சிமித்திகரு மான ஒரு

புலைவருப்பினரின் சாதிப்பெயராய் வழக்கலாயிற்றெனத்  
 தெரிகின்றோம். இப்படியே முன் ஹாதிகுறியாத  
 குறிஞ்சித்தினைமக் கள் பொதுப்பெயராய்கின்ற ‘குறவர்’  
 எனுஞ்சொல் தற்காலத்திற் குறி சொல்லும் ஒரு  
 பஞ்சமவசுப்பினரின் சாதிப்பெயராய்வழக்குவது அறி  
 வோம். இவ்வண்மையறியும் நாம், இக்காலத்  
 தொகுவனை வள்ளுவ ஜனவில்  
 வள்ளுவச்சாதியிற்றிரந்தவனைக் குறிப்பதனக்கொள்ளு  
 முறை கொண்டு, பிறப்பாற் சாதிகுறியாத  
 முன்சங்கத்தமிழ் மூலகில் வள்ளுவ ரெனுஞ்சொல்  
 பதவி-தொழில் குறியாது சாதிகுறிப்பதனத் து ணிதல்  
 முறையாமா? வள்ளுவரென்று ஒருசாதிவசுப்பை  
 தொல்லைத்தமிழுடத்தி விருந்ததாய் அறிந்தபாடில் ஸி.  
 பழும் பறைவல்களில் வள்ளுவப்பெயர்  
 அரசாகம்படுக்குமத்ததிப்பறையே சுட்டக் காண்கின்றோம்.  
 அதனால், அப் பெறுப்பழுங்களத்துக் குறளாகிரியர்  
 வள்ளுவரென்று வழக்கப்படு

வள்ளுவச்சாதிவகுப்பில் தள்ளிவிட யார்க்கும் உசிமையில்லை. அப்பெயரால் நாம் கொள்ளற்குரியது, அவ் வாசிவியர் அவர்காலத் தமிழரசன் ஒருவன்பால் 'உள்படிகருமத்தலைவு' ராக

அமர்ந்தவராதல்வேண்டுமென்பதே. பிரித்தானியா (Britain)வில் பேரமைச்சனுயிருந்த பேகன் (Bacon) பெருநூலைழுதியபின்னர் அவனைமச்சனுபிருந்தவரலாறுமூழுதும் மறந்து அவனை அறிஞர்கூட்டத்

தில்வைத்தெண்ணப்படிவதனையேபெரும்பாலோர் அறிவர். சாணக்கியரை அவர்பெயரால் நின்றானிலவும் நாலாசிரியரேன் அணைவரும், சந்திரகுப் தக்மக்திரி என்று அவரை

வெசுசிலருமே கூறக் காண்பாம். இம்முறையில் நம் முதற்பாவலரும் அரசன் அக்கருமத்தலைமைவகித்து வள்ளுவப்பதவியும் பட்டமும் பெற்று அவ்வுபசாரப்பெயரான் அழைக்கப்பட்டிருந்து, பின் அவர் தம் இறவாக் குறஹூலை இயற்றிப் புகழ்சிறந்த தனுல், கேவலம் உத்தியோகப்பதவியைப் பாராட்டி அவருக்குப் பெருமை கூறக்காரணமில்லாது அப்பெயர்ப்பொருளை மறந்த மக்களின் நெடுவழக்கால் வள்ளுவப்பெயர் அவர்க்கு இயற்பெயராகநின்றானிலவிலா வரப்பதது போலும்.

மேலும், வள்ளுவப்பெயர்-சங்ககாலத் தமிழகத்திற்  
பறையரி ஞானி வகுப்புக்கும் சாதிப்பெயராகாமல்,  
தகவுடைய முடிமன்னர்மகட்

கொடைக்குரிய வெளிர்-குறுநிலவேந்தசிடை

வழங்கிவந்த செய்தியும் ஈண்டுச் சிந்திக்கத்தக்கது.  
கடைச்சங்கக்காலத்துக்குமுந்தியபுலவர்கில  
ரின் முதுசலைவப்பரக்களையும் கொண்டுளதாகக்  
கருதப்பெறும் புறப்பாட்டில், ஒருசிறைப்பெரியனுர்,  
மருதனிளாகனுர், கருஹர்க் கதப்பின்னீ ஓலும்  
பண்ணைப் பாவானர் பாடிய வெளிர் குலதிலகணும்  
ஏன்கிற குரிசிலிக்பெயர் “வள்ளுவன்” எனச்  
சட்டப்படிகிறது. இஃப் தவ னீயற் புபயராதலைஞ்று;  
அங்கேல், அவன் சேரங்மாட்டன்புடையனுப் பவ  
ஆக்குப் படைத் துளைநின்றதாயறிகின்றோமாகையால்,  
அக் குடக்கோ அரசன்கொற்றத் தருங்கடம்பூண்ட  
உள்படிகருமத்தலைவனுரிமுந்த பதவியாலேப்திய  
பட்டப்பெயராதலைங்கும். எது வெயாயி ஆம்,  
வேளங்மாயிற் குறுநிலவேந்தலுக்கு “வள்ளுவன்”  
எனும் பெயர் புறப் பாட்டில் வழங்குவதாறும்,

சங்கதூஸ்களில் அது புளைக்குலச்சாதிப்

பூப்ராக யான்டி டயிலாண்டப்ராம், வள்ளுவப்பூப்ரா  
மண்ணாருள்படி

27

கருமத்தலைவர்க் கொன்றுமென்றை சேந்தனுர்தீவா  
ஈத்திற் செப்புவதா அம், அப்பெயருடைமைகொண்ட  
அறப்பழக்காலக் குறளறநா லாட்டயா ரைப்  
பறைக்குலத்தவராகக் கருதல் முறையன்றும்.

இன்ன பலகாரணங்களாற் பொய்யில்புலவருக்கு  
“வன் ஞ வர்” எனும் பெயர் இயற்பெயராகாமல்,  
பத்தியும் தொழிலும் உதவவாந் தொன்றினின்றதொரு  
சிறப்புப்பெயராகுமென்றுநினைப்பது இமுக்கன் ரும்.  
அன்றி, இயற்பெயரனவே இயம்பிலும் இசையும்.  
“சிறப்பி ஞகிய பெயர்னிலைக் கிளவிக்கும், இயற்பெயர்க்  
கிளவி முற்படக் கிளவார்” எனுங் தொல்காப்பியச்  
குத்திரவுரையில்-யாருக்கும் காரணச்சிறப்புப் பெயரை  
முற்கூறி அவர் இயற்பெயரைப் பிற்படவழக்குவதே  
தமிழ்மர பெண்பதை வசியுறுத்துவதற்கு, சேனுவரையா

நச்சினார்க்கினிபர் இரு வரும் “முனிவன்  
அகத்தியபன்”—“சோழன் வணக்கிள்ளி”—என்பவரோடு  
‘தெய்வப்புலவன் திருவள்ளுவன்’ என்றதனையும்  
உதாரணமாக உட னெடுத் துக்காட்டிய செய்திகைபச்  
சிந்திப்பின், ‘முனிவன்’ ‘சோழன்’ ‘தெய்வப்புலவன்’  
எனச் சிறப்பினாலைப பெயர்க்கிலைக்களாகிளங்குப் பிற்  
படக் கிளக்கப்படும் ‘அகத்தியபன்’ ‘வக்கிள்ளி’ என்பனபோலவை—திரு  
வள்ளுவனன்பதும் நாயனார்க்கு இபற்பெயராமென்பது அவ்விரு  
பேரரசிரியருக்கும் ஒப்பழுத்தகருத்தெனத் தளிபலாகும். இவ்வாறு  
இவர்க்கு இஃது இபற்பெயரன்பாரோடு எமக்கு  
வ'தமில்லை; ஏனை னில், இயற்பெயரன்போர்  
அப்பெயர்க்காண்டு வள்ளுவரைப்புலைக்குலம் புகுத்திப்  
கிழையார். வள்ளுவப்பெயர்காரணமாகத்  
தெப்பவப்புலவரைப்  
புலைக்குலத்தவராக்கவிரும்புவருடன்மட்டுமே ஈண்டு  
வாதமாதலை இும், இபற்பெயராக்கொள்ளல்  
அவ்விருப்புடையோர் வழக்குக்கு உதவாமையா இும்,  
காரணச்சிறப்புப்பெயராய் எழுங்கு பின்  
இயற்பெயராம்கிலைத்த தெனக்கொள்ளுவராக்குமட்டும்  
அப்பெயர்க்கிலைக்களாகி சாதிகுறியாது  
“வேதத்தகவினைமை”பே குறிப்பதெனக் காட்டி யமைவேம்.

இனி வள்ளுவப்பெயர் தொழிலைப்  
 குறிக்குமாயின், குறளாசிரிய கும் குறளும்  
 அப்பெயரான் வழக்கப்பெறுவது வழக்காருமா?—  
 என்பார்க்குக் கூறுவது, சால்பும் தகவுமுடைய  
 பெரியாரை அவரியற்  
 பெயராலமூத்தல் தமிழகத்தில் மர்பஸ்ரு—என்பது  
 யாவுரும் அறிந்த தொன்று. தந்காலத்திலும்  
 மாவித்வான் மீனுக்கிசந்தரம் பின்னோ

28•

கைப் பின்னோயவர்களென்றும், நல்லூர்  
 ஆறுமுகநாவல்கை நாவலரவர்க் களென்றும், இன்னும்  
 இப்படியே ஆங்காங்கு அவ்விடத்துப் பெரியேர் சில காக்  
 கலைக்டரவர்கள் திவானவர்க் களென்றுமே நம்மவர்·  
 சொல்லுவதை யாவுரும் அறிவோம்.

பண்டைக்காலத்திலும் உவாத்திமைத்தொழி ஹடைய  
 கணக்காயர் பலரெனினும் அவருட் சிறந்த  
 நக்கீரர்தந்தையை மதுரைக்கணக்காபரெனவும்,  
 சிந்தாமணி ஆசிரியரைத் தேவரெனவும், இளங்கோவை  
 அடிகளெனவும் தொல்காப்பியத்திற்கு முதலுரைகள்ட  
 பெரியாரைப் பேராசிரியர், உரையாசிரியர் எனவுமே

அவரவர் தொழில் பதவிகளானும், தொல்காப்பியர்  
முதலிப் பழம்புலவர்பல்ளரக் கேவலம்  
அவரவர் சூடப்பெயரானும் மட்டும் அழைக்கும்  
வழக்குண்மை அறியாதாரில்லை. கம்பர் என்பதும்  
உப்புலவர்பெருமாணின் நாட்டி னடிப் பிறந்ததோரு  
சிறப்புரிப் பெயராவதன்றி அவரியற்பெயராகாமை  
கம்பநாடர், கம்பநாட்டாழ்வர் என்ற பெருவழக்குக்களால்  
விசதமாகும். இப்பெரியர் எல்லோர்க்கும்  
இபற்பெயரான்றில்லையெனச் சொல்ல வரமா?  
இப்பொது அவ்வியற்பெயர்களைன்றே ஆம்  
அறியகில்லைம். பெரியார்பெயர் வழக்கின்மை  
மரபன்றே இவ்வாறு இன்னவர்தம்  
இயற்பெயரை மறப்பித்துப் புதுப்பெயர்கள் புனைந்து  
இவர்க்குச் சூட்டிற்றாகும். எனவே  
பெரியோர்களிப்பெயர்கள் வழங்காலமாயும், அவரை  
அவர்தம் சிறப்புரிமைப்பெயரானே அழைப்பதுமே  
தமிழகத்தில் தொன்றுதொட்டி நின்றவரும் மர  
பென்றே அறியலாகும். ஆகவே, 'தாமே தம்  
தகுதியாலாவது தம் மூன்றேனு;  
வரன் முறையுரிமையாலாவது தமிழ்முடிமன்னரிடம்

அவருள்படிக்குமத்தலைமைவகித்து, வள்ளுவப்  
பதவிப்பெயர் வழங்கப்பெற்று, அக்கால வள்ளுவ  
உத்தியோகம் வகித்த மற்றையோரினும் அறிவு திரு  
ஆற்றல்களிற் சிறப்பெய்தியகாரணத்தால் நமது நாயனார்  
வள்ளுவரெலும் உத்தியோக உபசாரத் தனிப்பெயரா.  
லைழக்கப்பட்டிருக்கவேண்டுமெனவும், பிறகு  
அவர் திருக்குறளியற்றிப்

பெரும்புகழூய்தப்பெற்று-நாள்கையில்

ஆட்சியின்மைபான் அவரியற் பெயர் அறவே  
மறக்கப்பட்டு அவருக்குத் திருவள்ளுவப்பெயர்மட்டும்  
நிலைநின்று வழக்காற்றில்வந்திருக்கவேண்டுமெனவும்  
ஈண்டு நாமறிய ஸ்ரகும்.

• 29

#### 4. வள்ளுவர் வாழ்ந்த இடம்.

இனித் திருவள்ளுவர்

மயிலாப்பூர்வாசியென்பதும், அவரைப் புலையாகப் பாங்கிக்கும் அடியற்றக்கைத்தையேயே ஆதாரமாகவுடைத்து. சங்கநூல்களில் மயிலாப்பூர் எனும் பெயரே எங்கும் வழங்கக்காணேய். சங்காலத்தில் அவ்வுரிமைக்கு வேறு தக்க சான்று காணப்படவு மில்லை. பிற்காலச் சைவசமயகுரவர் தம் தேவாரத் திருமயிலைப்பதிகப்

பாக்களில் மயிலாப்பூருக்கு வள்ளுவர்சார்புடைமை சுட்டவுமில்லை.

இக்கைத் தீர்க்காலத்து வழங்கியிருப்பின், சைவப்பெரியார் திரு

மயிலாப்பூரைத் திருவள்ளுவர்தொடர்பாற் சிறப்பியாது வெறுக்கவும்

மறக்கவும் நியாயமில்லை. சங்கத்தாராற் பாடப்பெறு ஸ்திதும் நீண்ட

காலமாய் அப்பெரியார்பெயரால் வழங்கிவரும் நீட்சியான ஆட்சியுடைய

திருவள்ளுவமாலையுட் செய்யுளொன்று, “பொய்யில்புலவரை” மயிலாப்

பூருக்குரியாக்காமல் மதுரைக்குரியாகப் பேசுகின்றதும் ஈண்டுக் கவ

னிக்கத்தக்கது. அக்கவி வருமாறு:—

“உப்பக்க நோக்கி யுபகேசி  
தேண்மணந்தான்

உத்தர மாமதுரைக்  
கச்செண்ப—இப்பக்கம்

மாதாநு பங்கி மறுவில் புலச்செங்நாப்  
யோதார் புனற்கூடற் கச்ச. (21)

நாம் கேட்கும் கதை—‘அவர் மயிலாப்பூரிலே பிறந்து அவ்வூரிலே  
யே வளர்ந்து மணந்து வாழ்ந்து முத்தியடைந்தவர்’—எனக் கூறு  
கின்றது. கடைச்சுங்கத்தாரை வென்றடக்குவதற்காகமட்டும் மதுரை  
க்கு ஒருமுறை வந்ததாயும், வந்து தம் இறவாக்குறணுலை அரங்கேற்றிய  
காலை அப்பதிந்த தருக்குடைய சுங்கத்தார் செஸுக்குடையத் தாழும்,  
சுத்திபலோகத்தில் மீனாகியும் தரணியில் தம் தமக்கையுமாய்த் தம்  
மொடு புலைச்சி ஆசியின்வயிற்றில் அவதரித்திருந்த கலைமகன் ஒன்றைவு  
யும், தம் வைருண்டத்தந்தை வையத்திற்  
புலைத்தண்மையன்விருந்த

இடைக்காட்டுமாகத் தங் தெப்பிகத்தண்மைபாற்  
றமிழ்ப்புலம் புணர்

கூட்டுண்ட புலவரைக் கோயிற்குளத்திற்  
குப்புறவீழ்த்தி வென்ற

பிண்ணர் மதுரைவிட்டு மயிலாப்பூருக்கு இவர் மீனச்  
செண்றுவிட்டதா

யும், இக்கதை பேசுகிறது.. இஃ தண்மையாயின்  
வள்ளுவர் மயிலாப்

பூருக்கே உரிய புலவரும், மதுரைக்கு ஒருமுறை  
வாந்து மீண்டதன்றி

30.

மற்றைய தொடர்புச்சிறப்பற்றவருமாவர்.

இக்கைதயே ‘இவரால் வெல்லப்பட்ட  
சங்கத்தார் தாமரைக்குளத்திற் ரள்ளப்பட்டுத் தத்தளித்த  
தருவாயிற் பாடியது திருவள்ளுவமாலை’ யெனவும்  
வற்புறுத்துகிறது. எனவே, சங்கத்தாருக்கு நாயனார்  
மதுரைக்குத் தம்மொடு வாதிடவந்த ஏதிலரென்பது  
தெரிந்திருக்கவேண்டும். அஃதறிந்த சங்கத்தார், தம்  
வள்ளுவமாலைச் செய்யுளிலேயே, இவரைப்  
“புனர்கூடற்கச்சு” என மதுரைக்கே இவர்  
சிறப்புரிமைகூறுவது கதைப்பவர்கற்பனைத்திறத்தை  
விளக்குதற் குதவும்.

கதை கிடக்க; இவ்வள்ளுவமாலைச் செய்யுள் நம்  
முதற்பாவலரை வளம்படுகிட்டலான தென்மதுரைக்கு  
அச்சாணிபோன்றவரென விதந்து கூறுவதால்,  
மதுரைக்கு ஒருமுறை வாதிடவந்து

மீண்டாரெனுங் கடைக்கு மாறுக, நாயனார் மதுரைக்கு  
 விசோடன நூக்கமும் தொடர்பு  
 முடையாகவேண்டுமென்ற தோன்றுகிறது.  
 சங்கத்தைத் தாழ்த்த வந்து, வென்றதும்  
 மீண்டிசைச்சுற வள்ளுவரை—நல்கூர்வேள்வியார்  
 ‘மதுரைக்கச்சை’ என வழுத்துவதன் நயதும் பயனும்  
 என்னே? இச் செய்யுளால் அஃப் தியற்றப்பெற்ற  
 பழங்காலத்தில் வள்ளுவர் கூடலிற் பிடிபெற வாழ்ந்த  
 பெரியாரெனும் வழக்குண்மை வசிபெறுகின்றது.  
 இதனுலும் இக்கடையின் கற்பின்மை தெளியப்படும்.

### இதனால் தமி

மூழுந்தாளொழுந்த பழம்பழையர் பாண்டியரின்முதூரில் தமிழிசைத்  
 துப்புகழிந்த கடைச்சக்கத்தாரும் பரசும் நெடும்பழைய முதற்  
 பாவலராய் அறம்பாடி அனிசெப்த தென்சியரோ வள்ளுவரைச்சுறிப  
 பலரும். எனவே, தென்மதுரைப் பெரியாரை வடமாலைக்குரியவரை  
 வழுத்து கடைப்பாய்ம்மை யினி யிரிக்கவேண்டா.

### 5 வள்ளுவப்பேரியரின்

இல்லறக்கிழவியார்.

இன்னும், இவ்வெண்பாலை உற் றுகேக்கின்  
 இவர்மீனையாண்ட வாழ்க்கைத் துணையியின்பொரும்  
 ஒருகால் ஊதித்தறிதற் கிடம்பெறலா மென்று என்னக்

கிடக்கின்றது. முன்னிரண்டடிகளில் தமிழில் வடமறை என வழங்கப்பெறும் மதுராபுளிக்குக் கண்ணன் அச்சானி நின்றவிவரம் ஸிளக்கப்படுகிறது. சரவணீப்பேருமானையரவர்கள் இவ் வடிகளுக்குப்

‘பார்வதியைமணத்து சிவபூராண் வடமதுரையிலிருந்து

31

சிறந்தபடி’ என்றுரைத்து இடப்படுவதறிவே. இடக்காடர் பின்குத்தீர்க்கப் பெருமான் தமதாலயம் தவிர்த்து அதன்வடக்கே வைகையின் தெங்கரையில் மதுரையின் வடபாக்கத்திலேயே கோயில் கொண்டிருந்ததாகமட்டும் விளையாடற்பூரணம் உரைக்கின்றது. மதுரைக்கும் வைப்பைக்கும் வடக்கே வடமதுரை என்றுதார் பிறிதூரிற் குடவுள் சென்றிருந்ததை வாண்டுகிற கேட்டிலேம். மேலும் திருமா

ஊக்குக் கேள்வியெலும் பெயரின்மையால், உபகே,  
யென்பது உமைய

வள் பெயராமா றில்லை. சீலகேசி, பிங்கலகேசி  
என்பனபோல உபகேசி.

எனும் பெயர் நப்பின்னையைப் பூறிப்பதாம்.  
இதனை சிசுதமாக

வேது ஸமஸ்தான முதற்பாவலரான பிரும்மாநி ரா.  
இராகவையங்கா

ரவர்களும், காலஞ்சென்ற எழுத்துப்பண்டிதர் யீர்.  
அ. குமாரசுவாமிப்

புலவரவர்களும் செந்தமிழ் முதற்பகுதியில் இனிது  
விளக்கிடுள்ளார்க

ளாகைபால் ஈண் டி விரித்தல் வேண்டா. இனி,—

“மாயைன மன் ஈ வடமதுரைமெந்தனைத்  
தூயபெருநீர் யமைனத் து நைவைன”

### [திருப்பாவை 5.]

“மதுரையார் மன்னன் அடிசிலைதொட்ட டெங்கு

மதிரப்புகுதக் கனுக்கண்டேன்”  
(நாச்சியார்திருமோழி 6-5.)

“வாசமலர்ப்பொழில்குழு  
வடமாமதுரைப்பிழந்தான்”

(பேரியதிருமோழி-9-9-6)

“வடமதுரைப்பிழந்தாற்கு”  
(திருவாய்மோழி-9-1-8)

“மதுவார்சோலை யுத்தர மதுரைப் பிழுந்த  
மாயனே” (கேட்ட 8-5-9)

என்னும் பல பழம்பெருவாகங்களாற் கண்ணங்மதாபுரியைத் தமிழில்  
“மதுரை” எனவும், கடற்றென்மதுரையினின்று பிரித்து  
“வடமதுரை” எனவும் வழங்குவதற்கிலோம்.  
இதனுலும், வள்ளுவா மாலைச்செய்யுள்ளிறவும்  
இப்படியே தேவரைத் திருமாலுக்கு உவமித்துச்  
கேள்வுவதற்கும், “ஏர்ப்பிள்ளை தோண்முக்  
மணங்தான்” எனக்

கண்ணனைத் திருக்கோணவயிற் குறிப்பதாலும்,  
உத்தரமாமதுரைக்கு

அச்சாகி

உபகேளித்தாண்மணக்குவன்—கண்ணனையாமெனத்  
தூணியப்

படும், அங்கியும், இவ்வெண்பாலவச் சொல்லி  
“இதனுள் உபகேளியார்

ஏப்பிள்ளைப்பெருட்டியுர்!! எனக் கௌமிங்குமிகுத்திரார்  
குறிவுவத்

துள்ளமையானும், இவ் வடிகட்டு இப்பொருளின் இப்புடைம்

வலிபெறுவதாகும். இன்னும், மேற்செய்யிற் “பின்னைய மணந்த

கண்ணன் வடமதுரைக்கு அச்சாணியானுற்போல், வையைவளந்தரு

தென்மதுரைக்குத் தமிழ்ப்பெருங்கவலர் அச்சாகினிற்பர்”-என நல்கூர்

வேள்வியார் பராட்டிப்பாடியுள்ளார். இதிற் கிடைப்பாடிய கண்ணனுல்

வடமதுரை சிறந்தவாறு, குறளால் அறம்பாடிய வள்ளுவரால் தென் மதுரை சிறந்ததென, உவமான உமமேயப் பொருத்தமும் விசதமாகிறது.

இவ்வளவு பொருத்தமுடனிப்பஞ்சும் இப்பாவிற் குறளும் கிடையும்

உறமும் நபங்தெளித்த வுவர்-வளர் “உடலேக்கிடைஞ்மணந்தாக்” என

உவமானத்தில் ஏடுகொடுத்து உவமேயத்தில்

அதற்கு ஒப்புமை குறிமாமல் - உவமையை  
பொருளில்சொந்தேராகநிற்கவைத்திருப்ப

ரெண்பதினும், அவ்வடைக்கேற்ப உவமையத்திற்  
குறளாசிரியர்க்கும்

விரைவனாஞ்சோல்வியிருப்பரெனக்கொள்ளுதல்  
இழுக்காதன்றே? மூன்று

மட்டில் 'மறுவில்' என்பது 'மருவு' என்பதன்  
திரிபாடமாகக்கொள்ளிற்

செய்யுளிற் சொல்லிசையும் பொருணயமும்  
இறப்பதுடன், முற்றுவமை

முழுநலமும் பெறுவதாகும். இனி 'மறுவில்'  
என்பதன் இரண்டாம் வல்லெழுத்தை மாற்றி  
மருவில் என இடையெழுத்தாக்கி நிறுத்தி

ஞம் இழுக்காது. உண்ணையானபாடும் இது வெ  
னத் துணிதற் கில்லை. எதுவாயிதும்,

"பின்னையமணங்கு கிடைபாடிய கண்ணன்

வடமதுரைக்கு அச்சாவதுபோலவே மாதானுபங்கியைமருவிக்குறலூல்  
பாடி உலகும்ய உதவிய பெருங்காலவர் தென்மதுரைக்கு அச்சாவர்"  
எனக்கொள்ளுவது பொருத்தம் மிகவுடைத்தெண்பதில் ஜூயில்லை.

மாதானுபங்கியைன்பதைத்

தேவர்பெயராக்குவதினும்—முனைமாரண்டு

நவர் அறமீனையாளின்பெயராக்குவது

மிகப் பொருந்தும். அன்னைபோ லொழுகுபவர் என வலிச் துபொருள்கொண்டு நாயனுருக்காக்கவேண்டு மிப் பெய்கில், அப் பொருள்கொள்ளுமா நில்லைபொ அ. குமாரசவா மிப்புலவரவர்கள் முன்னாமே செந்தமிழில் விளக்கியுள்ளார்கள். யாதம் மதம் + பஞ்சிஷ்கெடித்தவச எனப்பிரித்து, “சுபகர்வத்தைப்பங்கஞ்செய் நடங்கியவர்” என்றும் பொருளுடையதாக்கி, வள்ளுவருக்கு இப்பெயர் கொள்ளுவதும் சிறப்பும் சென்னியும் உடையதிஸ்ஸீ. வெதங்களுக்குப் பின் பாவல் யாவருக்கும் முன் முதற்கியவாராண வாண்மீகியாரை ‘ஆதிகனி’ என வடமொழியாளர் காரணச்சிறப்பியற்பியரால் வழங்கு

.33

வதுபோலவே, தமிழகத்திற் பழம்பண்ணைப் பெருநாவலரான வள்ளுவரை “முதற்பாவலரான” வழங்கிவருதல் பொருத்தமும் சிறப்பும் உடைத்தாம். அத்தொல்லைங்களிரியருக்கு இடர்ப்பட்டமைவதாகும் வடமொழிப்பெயர்களைச் சூட்டுவதில் யைறும் பயறும் இல்லை. அன்றியும் பொருளொடுசிறந்த பயறுண்டமொழிகளால் யாப்புறவுற்ற மேற்கணியில் திருவள்ளுவர்க்குமட்டும் இரு வெறும்பெயர் பெய்துவைத்து, உவமான உவமேய விசேஷங்களுக்கு இயைபுகுன்றும்படி நல்கர் வேள்வியார் செய்யுள்செய்திருக்கமாட்டார்க்கே, ‘மாதா ஜூபங்கி’ என்பது தேவர்திருத்தேசியருக்கு இயற்பெயராயிதும் — அன்றிச்

சிறப்புப்பெயராயினும் ஆகுத. அத்திவிழுனிவரின்மனைவி அளகுறைய பேசல் அறங்காரும் அறிவுருமான குறளாசிரியர்மனையறத்துணைவியா கும் அவர்காலத்தே அறங்கலைவின்று சிறந்த பெஞ்சுதெயியாராகைபால், அவ்வம்மையாரை மணந்துயர்ந்த தேவரின்பெருஷம் இவ்வினிய பழைய வெண்பாவிற் பாரட்டிப் பாடப்பெற்றுள்ளது. வாக்கியென்பது அவரியறப்பெயரன்பதற்கு நாம் கேட்கிறோம் அடியற்ற கதையொழிபப் பிறது பிரமாணமில்லை. ஒருகால் அது வே அவ்வம்மையாரின் பெயரா மேலும், தேவரை வள்ளுவதற்கும் இயற்பெயராற்கட்டாது செங்காப்போதார் எனும் அவர் சிறப்புப்பெயரால் இக்கவிபிற் புகழும் புலவர், இவர் தேவியாரையும் அவருக்கேற்ற சிறப்பியறப்பெயர்களைச் ‘மாதா’ பங்கி எனப் புதித்து பாரட்டிவதும் பொருத்தமேயாம்.

1. வள்ளுவர் வணிகன் வளத்துணையால்  
வாழ்ந்த வரலாற்றுண்மை.

இனி மயிலாப்பூசில் தனவணிகர் ஏலைசிக்கரின்வண்மைக்கு ஸ்ரீவர் மிகவும் கடப்பட்டவரெனவும், இளைமதொட்டு எஞ்சுநாள்றும் லேஸிக்கரின் நட்புநலமும் ஈகைவளமும் துணைக்கொண்டு வள்ளுவர் மயிலையறம்வளர்த்த வாழ்ந்தனரெனவும் நாமறியும் நாடேசுநிக்கதை விளகின்றது. இது மேற்குறித்த வள்ளுவப்பெயர்வரலாற்றுண்மை ரூக்கத்தாற் போய்படும். அங்கியும் இவ்வாலாறு வள்ளுவரை வணிகர் பெறுவிக்கும் பெருங்கலத்தில் ஒருசிறிது சுடைப்பரிடம்பெற்ற  
21. அவரையும், அவ்வாறே கூத்தர் காங்கேயமுதலியாரையும்,  
22.ங்கிப்புலவர் காந்திரன்சிவர்க்கிணையும் அழிவிலை அமராக்கித்  
23.  
24. 5

தமது 'என்றழுளதெங்றமிழ்' நூல் தின்றவளர்புகழுளிமை உவக்கு அவர்களுக்கு உதவியுள்ளார். பலபூசியனீய பல பாவாணரும் வடமொழியில் இவ்வாறே வளளியனை வழுத்தியுள்ளார். 'உய்வில்லை செய்ஸ்ஸன்றிகொன்ற மகற்கு' எனும் அறந்தெரித்தவள்ளுவரோ அங்கன்றிகொன்று, அனவரதம் அளிசெப்த தனவணிகமுதலேரனை மறவியெனும் மறவிக்கும்-தொல்லரும் பாவலர் நல்லறமானிறந்து தம்மைப் பெரும்பழிக்கும்-பலியாக்கும் பரன்மையுடையா? திருமயிலைப்பெருவணிகன் நரும்மதவி ஒருசிறிதும் பெற்றிருப்பின், வள்ளுவர் அதனைப் பார்ட்டி ஏற்றிக்கூறுற் ற மறக்க மாட்டுவரா? யாண்டும் எண்தளவும் எம்முதற்பாவலராற் சுட்டப் பெருத ஏலேல்ஜிங்கற்கு அவர் நெடுங்தொடர்புசொல்லும் இக்கைதயே அதன் ஒல்லாமைகாட்டற்கு எல்லசான்றும்

இதுகாறும் எடுத்துக்காட்டியவற்றால், ஓயனூர் புலைமகளின் பழிமகவல்லரனவும், கடைச்சக்கக் கடைக்காலத்தவரால் வறியரய் ஏலேல்ஜிங்கரின்வண்மையால் வரழந்தவரல்லரனவும், மயிலாப்பூரில் வாழ்ந்து மதுரைவந்து சங்கபங்கஞ்செப்துமீண்ட தறுகண்ணரல்லரனவும், முன்றுஞ்சங்கத்தின் முற்காலத்தே மதுரைவரசியாப்-மாதாறு பங்கியரின் மணவாளாரப்-குறைஷ்களால் அறம்பாடி யுலகுப்பவுதவிய வள்ளன்மையுடையராப்-பண்ணைப் பாண்டியருக்கு அருங்கடம்பூண்டி அவருள்படிகருமத்தலைமைவகித்துயர்ந்தபெருந்தகையாப்-அருந்தமிழ் வேளிர்பெருக்குடப்பிறக்கு சிறந்த பெரியருமாவரெனவும், ஒருவரற தெளியலாகும். தோ ஊரார் ஓராதுரைக்குங் கதையளவிற் கூறப்படு

புகைக்குப்பிறப்பும், மயிலாப்பூர்வனிக்கீழ்த் “தொழுதுண்டுபிள் செல்லும்” வாழ்வும், சங்கபங்கத்தருக்கும் தக்கான்றெலுமின்றி, தேவர்க்கீவது உண்ணமயுணரும் ஒண்ணமயுடையோர்க்குச் சாஸ்பி ரெண்பது நடுங்கிலையாளருக்கு ஒப்பழுடிவதொன்றும்.



**மதுவரத்துமிழ்ச்சங்கத்தில் விற்கப்பெறும் புத்தகங்கள்.**

**சங்கப்பதிப்பு.**

		ரூ. அ. ஷப.
1.	ஊனுயிர்த மூலமும் உரையும் ...	... 1 0 0
2.	ஈசுவமாஞ்சளி ...	... 1 8 0
3.	யாப்பணியிலக்கணங்கள் (விகாகப்பெருமர்ஜெயர் பஞ்சலக்ஷி வினாவிலட்டினின்று எதிர்தலை)	... 0 10 0
4.	வைத்தியசாரசுக்கிரகம் ...	... ***
5.	பன்னுநற்றிரட்டி ...	... ***
6.	மகாபாரதம் அரும்பதவுரையுடன் ...	... 4 0 0
7.	தோத்திரத்திரட்டி ...	... ***
8.	சமிந்தசௌல்லகர்தாதி உயிர்வருக்கம் முடிய. முத்தபாகம். 6 0 0 ஷட் இரண்டாம்பாகம் ... ... ... 4 8 0 ஷட் மூன்றாம்பாகம் ... ... ... 5 0 0	
9.	அபி தாங்சிச்தர்மணி ...	... ***
10.	தொல்காப்பியம் செய்யுள்ளியல் ...	1 1 12 0 (சக்கினார்க்கினியிருஞரா உரையாளியிருஞருயுடன்)
11.	திருவருணங்கலம்பகம் ...	... 0 4 0
12.	அபுதரம்பிகைபள்ளீரத்தமிழ் ...	... 0 8 0
13.	கலைக்கட்சிலேஸ்டுயென்பா ...	... 0 5 0
14.	தெல்காப்பியப் பொருள்திகார ஆராய்ச்சி	... 1 4 0
15.	திருவாரூர் நாள்மணியிலை ...	... 0 4 0
	சுகப்புவியாற்றுப்படை உரையுடன் ...	...
	பன்னுநற்றிரட்டி (செலக்கடன்) ...	... 0 4 0
	திருவாவலாயத் திருநீற்றுப்பதிகம் முதலியன	... 0 1 0
<b>சேந்தமிழ்ட்டிரக்கம்.</b>		
1.	ஜக்கிலையைப்பது உரையுடன் ...	... 0 3 0
2.	ஒன்றுஊல் (பி) இனியதாம்பது (உரையுடன்)	... 0 3 0
3.	வளையாபதிச்செய்யுடன் ...	***
4.	புலவராற்றுப்படை (திருக்குருவு இரத்தின வலிராயர் இயந்தியது.)	... 0 3 0
6.	கேமினாதம் (உரையுடன்) ...	... 0 12 0
7.	திரு தாற்றாதி (உரையுடன்) ...	... ***
8.	தினைமாலை நூற்றைம்பது (உரையுடன்)	... 0 8 0
9.	அதுமானவிளக்கம் ...	... ***
10.	அட்டாரங்கயோக்குறள் ...	0 2 0
11.	விவகாராசாயணங்கள் இரசுக்கருக்கம் பன்னிருப்பியல் ...	... ***

1. நான்மணிக்கடினக (பழைய உலர)	...	...	0	4	0
2. முத்தொன்றாயிரசெய்யுடன்	...	...	0	2	0
3. திருக்கூசத்திற்கலம்பகம் ...	...	...	0	3	0
4. திருவாரூருலா ...	...	...	0	8	0
5. ககங்கர்ணாடிபிளக	...	...	0	12	0
6. இயற்கைப்பொருட்பாடம்...	...	...	0	4	0
7. தேவையுள்ள ...	...	...	0	3	0
8. கரிவிருத்தம் ...	...	...	0	2	0
9. சிதம்பரப்பாட்டுயன் (உலரடிடன்)	...	...	0	6	0
10. * திருக்கலம்பகம் (ணூ)	...	...	0	1	0
11. வித்திரம்கோழுலுலா ...	...	...	0	1	0
12. கருமொழிவினுவிடம் ...	...	...	0	1	0

25.* கேவப்பெருமான் இரட்டைமணிமாலை	...	...	0	1	0
26. திருத்தணிலைக்குதிருவிழுத்தம்	...	...	0	8	0
27. மதுரைத்திருப்பணிமாலை	...	...	0	8	0
28.* அந்திராலோகம்	...	...	...	...	0
29. சோழவமச்சரித்திரச்சக்ருக்கம்	...	...	1	0	0
30. ஞானமிர்தக்கட்டளை	...	...	0	3	0
31. பாண்டியம் ...	...	...	0	4	0
32. மாஷாபங்குசகம்	...	...	0	8	0
33. வெளிர்வரலாறு	...	...	0	8	0
34. அகப்பெருள்விளக்கம் ...	...	...	1	4	0
35.* திருமக்திரநுறபாட்டீக்குண	...	...	0	1	0
36. உவானஸ்கிரகம் ...	...	...	0	1	0
37.* மாறனஸ்காரம் மூலமும் உறையும்	...	...	0	1	0
38. திருப்புவல்லாணிமாலை ...	...	...	0	2	0
39. பழமொழிமூலமும் பழழயக்குறையும் (மூதல் 100 தெடி)	1	0	0	0	0
40. திருமாலிருஞ்சோலைமாலை அழகர்பிள்ளைத்தமிழ்	...	0	8	0	0
41. பொகுட்டோக்கநிகண்டி ...	...	...	0	6	0
42. அகராதிரிகணி டி ...	...	...	0	12	0
43. மேவீதைது	...	...	0	2	0
44. திருக்குற்றுலமாலை	...	...	0	2	0
45. தண்டஜெயார்ச்சதகம்	...	...	0	4	0
46. இராமேநதம்	...	...	0	3	0
47. பழமொழிமூலமும் பழழயக்குறையும் (2-வது 100தெடி)	1	0	0	0	0
48. சேநாமிக் தமிழும்	...	...	0	6	0
49. கடவுள்ளாகாலம்	...	...	0	6	0
50. தமிழ்மூம் ஆந்திரரும்	...	...	0	4	0
51. மதங்குளாயனி	...	...	1	0	0
52. கடற்புராணம்	...	...	0	10	0
53. திருவள்ளுவர்	...	...	0	6	0
இட் ஆப்பிலத்தில்	...	...	0	6	0

### வேறுபதில்.

1. வஞ்சிமாகதர்	...	...	0	8	0
2. ஜோகிமாலை (தமிழ்நாவல்)	...	...	0	4	0
3. சிவஞானசுவாமிக்கணமீது இரட்டைமணிமாலை	...	0	1	0	0

\* இவ்வடையானமிடப்பட்டது இப்போது கைவகமில்லை.

தமிழ்ப்பு-1. சங்கத்தினின் மு மாதமொருமுறை அரிய பெரிய விழுதும் களைக்கொண்ட வெளியாக்கும் “கங்கமிழ்ப்” பத்திரிகைக்கு ஏற்றுக்கொண்டது 4. தணிப்பிரதியின்கிரயம் அலு 8. வெளிநாடுகளுக்கு ஏற்றுக்கொண்டது 4-8-0. இதுவரை 26 கொக்கிள் பார்த்தியாயிரக்கிணறன்.

இவற்றை 1, 2, 3, 7, 8, 9, 10, 16-ம் தொகுதிகள் கைவசயில்லை. பைண்டி செய்யப்பெறும் தொகுதிகள் தொகுதி 1-க்குத் 4—0—0-லீக்கமும், பைண்டி செய்யப்பெறும் தொகுதிகள் தொகுதி 1-க்குத் 4—12—0 வீக்கமும் விரைவுப் பெறும். வி. பி. சார்த் பிரத்தியேகம்.

2. சங்கப்பதிப்பு, செக்டமிழ்ப்பிரசாரம், செந்தமிழ் முழுத்தொகுதி— இவற்றுள் ஒவ்வொருபாத்தகத்திலும் ஒரேதட்டவையில் 10 பிரதிகளும் அதற்கு மேற்பட்டும் வாக்குவேராக்கட்டு மொத்தக்கருயுத்தொகையில் 100க்கு 10 வீக்கமுமின்றனவில்லை என்கப்படும்.

லேக்ஷ்மிநாராயணன்பா, மாண்பும்,